



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,958 — FRIDAY, AUGUST 3, 1956

(Published by Authority)

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

| | PAGE | | PAGE |
|---|------|--|-------------|
| Land Settlement Notices — | | Land Sales by the Settlement Officers — | |
| Preliminary Notices .. . | 1035 | Western Province | — |
| Final Orders .. . | 1037 | Central Province | — |
| Land Sales by the Government Agents :— | | Southern Province .. . | — |
| Western Province | — | Northern Province | — |
| Central Province | — | Eastern Province .. . | — |
| Southern Province | — | North-Western Province | — |
| Northern Province | — | North-Central Province | — |
| Eastern Province | — | Province of Uva | — |
| North-Western Province | — | Province of Sabaragamuwa | — |
| North-Central Province .. . | — | Land Acquisition Notices | 1041 |
| Province of Uva .. . | — | Notices under the Land Development Ordinance | — |
| Province of Sabaragamuwa .. . | — | Land Redemption Notices | 1049 |
| | | Miscellaneous Land Notices | 1049 |
| | | Lands under Peasant Proprietor Scheme | — |

PART VI published with this Issue contains List of Jurors and Assessors

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,109 (Nuwara Eliya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 31st day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office Colombo, this 9th day of July, 1956

B K ABEYARATNA,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Galauda (part of) in Gangapalata Kowale of Uda Hewaheta Division, Nuwara Eliya District, in the Central Province all of which lots fall within the boundaries —

North Part of Mahaweli Ganga (the boundary limit of Kandy District),

1035—J N B 56601—875 (7/56)

E 1

East Part of Behhul Oya (the boundary limit of Walapane Division),

South Part of stream (the village limit of Happawara (part of), the village limits of Happawara (part of) and Galauda (part of),

West The village limit of Galauda (part of)

Block Survey Village Plan No 413

| Lot No | Name of Land | Extent | |
|--------|--|--------|------|
| | | A | R P. |
| 1 | Batadel Kandura (stream) | 4 | 0 8 |
| 2½ | Ganegoda (abandoned road and reservation) | 0 | 0 5 |
| 3 | —Footpath | 0 | 0 17 |
| 4 | Gantotayaya, Pallegantotayaya, Neliwella, Sodyakotuwa and Demodara (reservation for River) | 20 | 3 22 |
| 5 | —Footpath | 0 | 0 29 |
| 6 | Neliwella, Pallegantotayaya, Gantotayaya, Ihaketiya, Andaragahamulhena and Kurudiyatenna | 151 | 2 19 |
| 7 | —Stream | 0 | 1 35 |
| 8 | Mahaweli Ganga (stream) (half area) | 29 | 3 24 |
| 9 | Demodara, Neliwella | 39 | 0 38 |
| 10 | Behhuloya (stream) (half area) | 13 | 1 10 |
| 11 | Neliwella | 5 | 0 22 |
| 12 | Neliwella (reservation for Neliwella Trig Station) | 0 | 0 31 |
| 13 | —V C Path | 2 | 1 13 |
| 14 | Ihaketiya | 5 | 3 37 |
| 14½ | —Footpath | 0 | 0 3 |
| 15 | —Stream | 0 | 0 10 |
| 16 | —Stream | 0 | 0 1 |
| 17 | Ganegoda (reservation along V. C Path) | 0 | 2 3 |
| 18 | —Footpath | 0 | 0 1 |

| Lot No. | Name of Land | Extent | | |
|---------|---|--------|----|----|
| | | A. | R. | P. |
| 21 | Pandittamulle Kandura (stream) | 0 | 2 | 23 |
| 22 | —V. C. Path | 0 | 1 | 35 |
| 23 | Ganegoda (reservation along V C Path) | 0 | 2 | 9 |
| 25 | Ganegoda (reservation along stream) | 2 | 3 | 31 |
| 26 | Pallehoragala | 31 | 1 | 38 |
| 27 | Ihaketiya Andaraghamulahena and Leemyahenyaya | 31 | 2 | 23 |
| 28 | Andaraghamulahena | 10 | 3 | 18 |
| 28½ | —V C. Path | 1 | 2 | 0 |
| 29 | Andaraghamulamukalana | 1 | 2 | 4 |
| 30 | —Stream | 3 | 1 | 0 |
| 31 | Kurudiyatenna | 3 | 2 | 7 |
| 32 | —V C Path | 1 | 2 | 23 |
| 33 | Kurudiyatenna | 3 | 1 | 38 |
| 34 | —Stream | 0 | 2 | 28 |
| 35 | Kurudiyatenna | 2 | 0 | 34 |
| 36 | Do | 1 | 1 | 17 |
| 37 | —Stream | 0 | 0 | 18 |
| 38 | Kurudiyatenna | 0 | 2 | 11 |
| 39 | Do | 3 | 0 | 23 |
| 40 | —Stream | 2 | 3 | |
| 41 | Kurudiyatenna | 0 | 1 | 17 |
| 42 | —Stream | 0 | 0 | 23 |
| 43 | Kurudiyatenna | 0 | 1 | 23 |
| 44 | —Stream | 0 | 0 | 24 |
| 45 | Kurudiyatenna | 0 | 2 | 36 |
| 46 | —Stream | 0 | 0 | 22 |
| 47 | Kurudiyatenna | 0 | 0 | 18 |
| 50 | —Channel | 0 | 0 | 8 |
| 51 | Panankamata (Threshing floor) | 0 | 0 | 33 |
| 52 | Kurudiyatenna and Anduribedda | 41 | 1 | 9 |
| 53 | —Rock | 0 | 2 | 2 |
| 54 | —Stream | 0 | 1 | 12 |
| 55 | —Stream | 0 | 0 | 34 |
| 56 | —Precipice | 0 | 3 | 4 |
| 57 | —Stream | 0 | 0 | 35 |
| 58 | —Stream | 0 | 0 | 31 |
| 58½ | —Stream | 0 | 0 | 2 |
| 59 | Kurudiyatenna and Anduribedda | 97 | 0 | 37 |
| 60 | Leemyahena | 16 | 0 | 38 |
| 61 | Kurudiyatenna | 1 | 0 | 26 |
| 62 | Leemyahena | 14 | 3 | 16 |
| 63 | Ihaketiya | 35 | 2 | 0 |
| 64 | —Stream | 0 | 3 | 9 |
| 65 | —Stream | 1 | 0 | 39 |
| 66 | Ganegoda | 5 | 2 | 19 |
| 67 | —Stream | 0 | 1 | 29 |
| Total | | 595 | 0 | 17 |

(Nuwara Eliya S O No 1—1956)

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 3,110 (Nuwara Eliya)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 3rd day of August, 1956, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 9th day of July, 1956

B. K. ABAYARATNA,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

SCHEDULE

The following lots situated in the village of Happawara (part of) in Gangapalata Korale of Uda Hewaheta Division, Nuwara Eliya District, in the Central Province, all of which lots fall within the boundaries—

North The village limit of Galauda (part of), part of stream (the village limit of Galauda (part of)),

East Part of Belhul Oya (the boundary limit of Walapane Division),

South The village limit of Happawara (part of),

West The village limit of Happawara (part of), part of stream (the village limits of Happawara (part of)) and Galauda (part of), the village limit of Galauda (part of)

Block Survey Village Plan No 414

| Lot No | Name of Land | Extent | | |
|--------|--|--------|----|----|
| | | A. | R. | P. |
| 1 | —Stream (half area) | 0 | 0 | 30 |
| 2 | —Stream | 0 | 1 | 2 |
| 3 | —Stream | 0 | 0 | 18 |
| 4 | —Stream | 0 | 0 | 12 |
| 5 | Hunugalemukalana, Ikuwellanda | 39 | 0 | 4 |
| 6 | Ikuwellanda alias Meegahayatahena | 3 | 2 | 34 |
| 7 | —Channel (abandoned) | 0 | 0 | 7 |
| 8 | —Stream | 0 | 0 | 31 |
| 9 | —Stream | 0 | 0 | 38 |
| 10 | Hunugalemukalana | 6 | 1 | 9 |
| 11 | Karambavelkadawakahenyaya, Hunugaleyaya, Kudugaleyaya, Wetakoluyaya, Nugadandawehena | 65 | 3 | 23 |
| 12 | —Stream | 0 | 0 | 22 |
| 13 | —V C Path | 0 | 3 | 7 |
| 14 | Kudugaleyaya | 17 | 2 | 15 |
| 15 | —Stream | 1 | 0 | 38 |
| 16 | Kudugaleyaya | 6 | 3 | 7 |
| 17 | —V C Path | 0 | 1 | 1 |
| 18 | —Stream | 1 | 0 | 9 |
| 19 | Wetakoluyaya | 6 | 2 | 11 |
| 20 | —Stream | 0 | 0 | 32 |
| 21 | Wetakoluyaya | 17 | 3 | 36 |
| 22 | Wetakoluyaya | 0 | 0 | 18 |
| 23 | —V. C. Path | 0 | 1 | 29 |
| 24 | —Stream | 0 | 0 | 17 |
| 25 | Wetakoluyaya | 5 | 1 | 12 |
| 26 | Wetakoluyaya, Kudugaleyaya | 6 | 0 | 39 |
| 27 | Kalawelketiye Kandura (stream) | 2 | 0 | 25 |
| 28 | Koombriwelgodahena, Wetakoluyaya, Medalande, Gammalugahamulahena, Galkotuwehena, Darandukumburehena, Ambagahamulahena, Medalandehena | 69 | 0 | 0 |
| 29 | Belhuloya (stream—half area) | 17 | 2 | 29 |
| 30 | Hawadiyamullekumbura (reservation along Belhul Oya) | 0 | 1 | 5 |
| 31 | Hawadiyamullekumbura (reservation along Belhul Oya) | 0 | 0 | 9 |
| 33 | Kohombagahamulakamatha (Threshing floor) | 0 | 0 | 8 |
| 35 | —Channel | 0 | 0 | 38 |
| 37 | —Stream | 1 | 0 | 27 |
| 38 | —Footpath | 0 | 0 | 27 |
| 39 | —V. C. Path | 0 | 2 | 12 |
| 40 | Medalandehena, Medalande, Galhena, Galkotuwehena | 42 | 1 | 21 |
| 41 | —Stream | 0 | 1 | 23 |
| 42 | —Footpath | 0 | 0 | 3 |
| 43 | Ketan Kandura, Puwakketiye Kandura (streams) | 1 | 2 | 22 |
| 44 | —V C. Path | 0 | 1 | 0 |
| 45 | Medalande, Galkotuwehena | 5 | 1 | 15 |
| 46 | Belhul Oya (Stream) | 3 | 3 | 24 |
| 47 | —Channel | 0 | 0 | 16 |
| 49 | Waramedihya | 1 | 0 | 10 |
| 50 | Waramedihya | 0 | 2 | 3 |
| Total | | 327 | 3 | 18 |

(Nuwara Eliya S. O. No. 2—1956)

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,240 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No 10,586 of September 4, 1953, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Pambuwatawana in the Hatalapaha Korale West of the Wann Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province, and described as lots 1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 17, 18, 20, 21, 22, 24, 26, 27, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 57, 58, 59, 60, 62, 63, 64, 65, 66, 67, 68 and 69 in block survey village plan No 3,202 (vide Settlement Notice No 2,909)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance, do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office Colombo this eighth day of June 1956

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

SCHEDULE

| Lot No. | Sub-divisional Lot No. | Extent | | No. of Title Plan | Sub-section under which settled | On whom settled | Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.) | Land Register Office at which registered | Volume No. | Folio No. |
|---------|------------------------|--------|-------|-------------------|---------------------------------|--------------------------|---|--|------------|-----------|
| | | A. | B. P. | | | | | | | |
| 1 | — | 25 | 2 22 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 2 | — | 0 | 0 36 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 3 | — | 0 | 1 0 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 4 | — | 0 | 0 31 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 5 | — | 2 | 0 32 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 6 | — | 1 | 0 26 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 8 | — | 1 | 2 21 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 9 | — | 0 | 3 17 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 10 | — | 2 | 1 23 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 11 | — | 2 | 0 10 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 12 | — | 2 | 3 28 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 13 | — | 2 | 0 3 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 14 | — | 0 | 0 18 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 15 | — | 8 | 1 29 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 17 | — | 0 | 1 18 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 18 | — | 0 | 1 8 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 20 | — | 0 | 1 14 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 21 | — | 0 | 0 24 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 22 | — | .78 | 0 9 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 24 | — | 0 | 2 14 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 26 | — | 0 | 1 21 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 27 | — | 0 | 0 34 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 29 | — | 1 | 0 3 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 30 | — | 0 | 3 30 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 31 | — | 0 | 3 3 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 32 | — | 0 | 0 2 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 33 | — | 0 | 1 19 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 34 | — | 0 | 2 5 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 35 | — | 0 | 1 28 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 36 | — | 0 | 1 28 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 38 | — | 0 | 0 5 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 39 | — | 1 | 0 0 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 40 | — | 0 | 0 14 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 41 | — | .22 | 3 34 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 42 | — | 0 | 1 15 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 43 | — | 0 | 2 24 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 44 | — | 0 | 0 5 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 45 | — | 1 | 0 25 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 46 | — | 0 | 0 2 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 47 | — | 1 | 0 39 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 48 | — | 15 | 3 16 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 49 | — | 0 | 0 6 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 50 | — | 0 | 2 16 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 51 | — | 0 | 1 7 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 57 | — | 0 | 1 6 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 58 | — | 0 | 1 32 | — | 5 (4) (a) | Not claimed by the Crown | — | — | — | — |
| 59 | — | 0 | 1 2 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 60 | — | 1 | 3 26 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 62 | — | 0 | 2 35 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 63 | — | 0 | 1 36 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 64 | — | 0 | 3 22 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 65 | — | 0 | 0 29 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 66 | — | 1 | 1 20 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 67 | — | 3 | 2 36 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 68 | — | 1 | 0 3 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 69 | — | 0 | 0 38 | — | 5 (1) | The Crown | — | — | — | — |

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 3rd day of July 1956

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands
and Land Development

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 1,241 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,454 of May 26, 1939, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Mamunugama in the Nikawagampaha Korale of the Hiriyala Hatpattu of the Kurunegala District in the North-Western Province, and described as lots 1, 3, 4, 5, 6, 8, 9, 12, 13, 14, 16, 17, 19, 20, 22, 24, 26, 28, 33, 35, 36, 37, 43, 44, 45, 46, 47, 48, 50, 51 and 52 in village plan No 3,020 (vide Settlement Notice No 1,976)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance.

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order

Given at the Settlement Office, Colombo this nineteenth day of April, 1956

R. V. JAYASURIYA,
Assistant Settlement Officer

SCHEDULE

| Lot No. | Sub-divisional Lot No. | Extent | | | No. of Title Plan | Sub-section under which settled | On whom settled | Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c) | Land Register Office at which registered | Volume No. | Folio No. |
|---------|------------------------|--------|----|----|-------------------|---------------------------------|--|--|--|------------|-----------|
| | | A. | R. | P. | | | | | | | |
| 1 | — | 0 | 0 | 9 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 3 | 53 | 0 | 0 | 39 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 3 | 54 | 0 | 0 | 25 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 3 | 55 | 0 | 1 | 38 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 3 | 56 | 0 | 2 | 37 | — | 5 (4) (a) | Not claimed by the Crown | — | — | — | — |
| 3 | 57 | 0 | 2 | 11 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 3 | 58 | 0 | 1 | 13 | — | 5 (4) (a) | Not claimed by the Crown | — | — | — | — |
| 3 | 59 | 0 | 3 | 6 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 3 | 60 | 0 | 1 | 3 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 3 | 61 | 0 | 0 | 2 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 3 | 62 | 0 | 2 | 10 | S 32,147 | 5 (4) (c) | Hithamy Mudiya Isalage Dingiribandage Punched Banda Vidane of Mamunugama | — | Kurunegala B 348 | — | 185 |
| 3 | 63 | 0 | 2 | 1 | S 32,148 | 5 (4) (c) | (1) Hithamy Mudiya Isalage Kuru Banda Vidane, (2) Hithamy Mudiya Isalage Tikiri Banda, and (3) Hithamy Mudiya Isalage Herat Banda, all of Mamunugama | Settled in undivided shares of one-third each | Kurunegala B 348 | — | 186 |
| 3 | 64 | 1 | 0 | 00 | S 32,149 | 5 (4) (c) | Hithamy Mudiya Isalage Wannamuge Ukku Banda of Mamunugama | — | Kurunegala B 348 | — | 187 |
| 3 | 65 | 1 | 0 | 38 | S 32,150 | 5 (4) (c) | (1) Hithamy Mudiya Isalage Bandage Dingiri Appu and (2) Hithamy Mudiya Isalage Bandage Kuru Mudiya Isalage, both of Mamunugama | Settled in undivided shares of one-half each | Kurunegala B 348 | — | 188 |
| 3 | 66 | 0 | 3 | 16 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 3 | 67 | 0 | 1 | 26 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 3 | 68 | 0 | 1 | 8 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 3 | 69 | 21 | 0 | 38 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 4 | — | 0 | 0 | 21 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 5 | — | 0 | 0 | 32 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 6 | — | 0 | 3 | 21 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 8 | — | 0 | 0 | 39 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 9 | 70 | 2 | 1 | 13 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 9 | 71 | 0 | 1 | 19 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 12 | — | 0 | 0 | 29 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 13 | — | 0 | 2 | 15 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 14 | — | 0 | 1 | 30 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 16 | 128 | 0 | 1 | 5 | — | 5 (4) (a) | Not claimed by the Crown | — | — | — | — |
| 16 | 129 | 0 | 1 | 13 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 16 | 130 | 1 | 0 | 17 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 16 | 131 | 0 | 3 | 7 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 16 | 132 | 1 | 3 | 34 | S 32,182 | 5 (4) (c) | Wariyapola Jayathamy Disanayaka, Head Teacher, Nikawewa School, Nikawewa, Moilagollagama | — | Kurunegala B 348 | — | 189 |
| 16 | 133 | 0 | 3 | 19 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 16 | 134 | 0 | 0 | 24 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 16 | 135 | 5 | 0 | 34 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 16 | 136 | 0 | 0 | 22 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 16 | 137 | 2 | 1 | 19 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 16 | 138 | 0 | 2 | 13 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 17 | — | 0 | 1 | 7 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 19 | — | 0 | 1 | 39 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 20 | — | 20 | 3 | 30 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 22 | — | 0 | 1 | 31 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 24 | 72 | 0 | 0 | 6 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 24 | 73 | 0 | 2 | 2 | S 32,151 | 5 (4) (c) | Wasala Mudiya Isalage Ranhamuge Dingiri Banda of Mamunugama | — | Kurunegala B 348 | — | 190 |
| 24 | 74 | 1 | 3 | 29 | S 32,152 | 5 (4) (c) | (1) Hithamy Mudiya Isalage Ranhamuge Hitapu Arachchulage, Tikiri Banda, (2) Hithamy Mudiya Isalage Ranhamuge Hitapu Arachchulage Herat Banda, (3) Hithamy Mudiya Isalage Ranhamuge Hitapu Arachchulage Ranmenka, all of Mamunugama, (4) Rajapaksa Mudiya Isalage Appuhamuge Heenbanda of Nikawewa, and (5) Hithamy Mudiya Isalage Ranhamuge Hitapu Arachchulage Tikiri Menka of Mamunugama | Settled in undivided shares of one-fifth each | Kurunegala B 348 | — | 191 |

| Lot No. | Sub-divisional Lot No. | Extent | | | No. of Title Plan | Sub-section under which settled | On whom settled | Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.) | Land Register Office at which registered | Volume No. | Folio No. |
|---------|------------------------|--------|----|------|-------------------|---------------------------------|---|---|--|------------|-----------|
| | | A. | R. | F. | | | | | | | |
| 24 | 75 | 0 | 0 | 13 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 26 | 76 | 0 | 0 | 3½ | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 26 | 77 | 1 | 2 | 7 S | 32,153 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Ukkuralage Kapuru Banda of Mamunugama | — | Kurunegala B | 348 | 192 |
| 26 | 78 | 0 | 2 | 1 S | 32,154 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Punchi Bandage Heen Banda of Mamunugama | — | Kurunegala B | 348 | 193 |
| 26 | 79 | 2 | 0 | 9 S | 32,155 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Dingiribanda of Mamunugama | — | Kurunegala B | 348 | 194 |
| 26 | 80 | 1 | 0 | 3 S | 32,156 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Mutubanda of Mamunugama | — | Kurunegala B | 348 | 195 |
| 26 | 81 | 0 | 2 | 37 S | 32,157 | 5 (4) (c) | (1) Tikiri Manikage Mutu Banda, (2) Tikiri Manikage Kapuru Banda and (3) Dingiri Appu Vidanage Ranmenika, all of Hatigamuwa | Settled in undivided shares of one-third each | Kurunegala B | 348 | 196 |
| 26 | 82 | 0 | 0 | 21 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 26 | 83 | 0 | 1 | 38 S | 32,158 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Punchi Bandage Keertiratna of Mamunugama | — | Kurunegala B | 348 | 197 |
| 26 | 84 | 0 | 3 | 35 S | 32,159 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Ukkuralage Punchi Banda of Mamunugama | — | Kurunegala B | 348 | 198 |
| 26 | 85 | 0 | 0 | 39 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 26 | 86 | 0 | 2 | 17 S | 32,160 | 5 (4) (c) | Rajasinghe Hitihamy Mudiyansele Mudalhamige Ausadahamy of Mamunugama | — | Kurunegala B | 348 | 199 |
| 26 | 87 | 0 | 2 | 6 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 26 | 88 | 0 | 0 | 12 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 26 | 89 | 1 | 1 | 37 S | 32,161 | 5 (4) (c) | (1) Wasala Mudiyansele Tikiri Manika, (2) Wasala Mudiyansele Heen Banda, (3) Wasala Mudiyansele Kalu Banda, all of Mamunugama, and (4) Wasala Mudiyansele Appuhamy of Konwewa | Settled in undivided shares of one-fourth each | Kurunegala B | 348 | 200 |
| 26 | 90 | 0 | 2 | 11 S | 32,162 | 5 (4) (c) | Bandage Tikiri Banda of Mamunugama | — | Kurunegala B | 348 | 201 |
| 26 | 91 | 0 | 2 | 24 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 26 | 92 | 1 | 3 | 23 S | 32,142 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Appuhamy Hitapu Vidanage Kapuru Banda Hitapu Vidane of Mamunugama | — | Kurunegala B | 348 | 202 |
| 26 | 93 | 0 | 2 | 7 S | 32,163 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Mudiyansele Somawahi of Ambagaswewa | — | Kurunegala B | 348 | 203 |
| 26 | 94 | 1 | 0 | 10 S | 32,164 | 5 (4) (c) | Rajapaksa Mudiyansele Kiribandage Ausadahamy of Mamunugama | — | Kurunegala B | 348 | 204 |
| 26 | 95 | 1 | 0 | 1 S | 32,165 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Ukkuralage Dingiri Menika of Mamunugama | — | Kurunegala B | 348 | 205 |
| 26 | 96 | 0 | 1 | 1 S | 32,166 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Kirihamige Punchi Banda of Mamunugama, presently at Polonnaruwa | — | Kurunegala B | 348 | 206 |
| 26 | 97 | 0 | 1 | 1 S | 32,167 | 5 (4) (c) | (1) Semasinghe Bandaralage Mudiyansele Ran Banda, and (2) Atapattu Mudiyansele Nanhamige Ukkuralage Banda, both of Konwewa | Settled in undivided shares of one-half each | Kurunegala B | 348 | 207 |
| 26 | 98 | 0 | 0 | 32 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 26 | 99 | 0 | 0 | 17 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 26 | 100 | 0 | 0 | 32 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 26 | 101 | 0 | 2 | 0 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 26 | 102 | 1 | 1 | 2 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 26 | 103 | 7 | 1 | 11 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 26 | 104 | 0 | 3 | 8 S | 32,168 | 5 (4) (c) | Bandage Dingiri Appu of Mamunugama | — | Kurunegala B | 348 | 208 |
| 26 | 105 | 1 | 0 | 9 S | 32,169 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Bandage Heen Banda of Mamunugama | — | Kurunegala B | 348 | 209 |
| 26 | 106 | 0 | 1 | 1 S | 32,170 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Dingiri Bandage Heen Banda of Mamunugama | — | Kurunegala B | 348 | 210 |
| 26 | 107 | 0 | 1 | 2 S | 32,171 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Punchi Banda Vidane of Mamunugama | — | Kurunegala B | 348 | 211 |
| 26 | 108 | 2 | 0 | 25 S | 32,172 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Panchurala Arachchilage Dingiri Banda of Mamunugama | — | Kurunegala B | 348 | 212 |
| 26 | 109 | 0 | 2 | 7 S | 32,173 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Bandage Ranmenika of Mamunugama | — | Kurunegala B | 348 | 213 |

| Sub-Lot No. | Divisional Lot No. | Extent | | | No. of Title Plan | Sub-section under which settled | On whom settled | Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.) | Land Register Office at which registered | Volume No. | Folio No. |
|-------------|--------------------|--------|----|----|-------------------|---------------------------------|---|---|--|------------|-----------|
| | | A. | R. | F. | | | | | | | |
| 26 | 110 | 0 | 3 | 21 | S 32,174 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Wannamige Ukku Amma of Mamunugama | — | Kurunegala B 348 | 214 | |
| 26 | 111 | 0 | 1 | 1 | — | 5 (1) | The Crown | — | — | — | |
| 26 | 112 | 0 | 1 | 30 | S 32,175 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Wannamige Ukku Amma of Mamunugama | — | Kurunegala B 348 | 215 | |
| 26 | 113 | 0 | 2 | 1 | S 32,176 | 5 (4) (c) | Herat Mudiyansele Wannamige Heenbanda of Mamunugama | — | Kurunegala B 348 | 216 | |
| 26 | 114 | 0 | 1 | 7 | — | 5 (1) | The Crown | — | — | — | |
| 26 | 115 | 0 | 2 | 12 | — | 5 (1) | The Crown | — | — | — | |
| 26 | 116 | 1 | 1 | 9 | S 32,177 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Tikiri Banda of Mamunugama | — | Kurunegala B 348 | 217 | |
| 26 | 117 | 0 | 1 | 14 | S 32,178 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Dingiribandage Puchhala of Mamunugama | — | Kurunegala B 348 | 218 | |
| 26 | 118 | 0 | 0 | 19 | — | 5 (1) | The Crown | — | — | — | |
| 26 | 119 | 0 | 0 | 25 | — | 5 (1) | The Crown | — | — | — | |
| 26 | 120 | 1 | 0 | 19 | S 32,178 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Dingiribandage Puchhala of Mamunugama | — | Kurunegala B 348 | 218 | |
| 26 | 121 | 0 | 1 | 0 | S 32,179 | 5 (4) (c) | Koralegamarallage Mudiyansele Appuhamy of Pahalakele | — | Kurunegala B 348 | 219 | |
| 26 | 122 | 0 | 1 | 1 | S 32,180 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Kapuru Bandage Hoen Banda of Mamunugama | — | Kurunegala B 348 | 220 | |
| 28 | — | 0 | 2 | 20 | S 32,139 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Ranhamy Hitapu Arachchilage Kiri Banda Vel Vidane of Mamunugama | — | Kurunegala B 348 | 221 | |
| 33 | — | 0 | 1 | 1 | S 32,140 | 5 (4) (c) | (1) Hitihamy Mudiyansele Kiribanda, Ex-Vidane, and (2) Hitihamy Mudiyansele Ran Banda, both of Mamunugama | Settled in undivided shares of one-half each | Kurunegala B 348 | 222 | |
| 35 | — | 0 | 1 | 18 | S 32,141 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Appuhamy Hitapu Vidanege Kapuru Banda, Hitapu Vidane of Mamunugama | — | Kurunegala B 348 | 223 | |
| 36 | — | 0 | 0 | 13 | — | 5 (1) | The Crown | — | — | — | |
| 37 | — | 0 | 0 | 10 | — | 5 (1) | The Crown | — | — | — | |
| 43 | 125 | 0 | 2 | 32 | S 32,181 | 5 (4) (c) | (1) Atapattu Mudiyansele Dingiri Bandage Mutu Menika and (2) Bandage Dingiri Appu both of Mamunugama | Settled in undivided shares of one-half each | Kurunegala B 348 | 224 | |
| 43 | 126 | 0 | 0 | 5 | — | 5 (1) | The Crown | — | — | — | |
| 43 | 127 | 0 | 0 | 4 | — | 5 (1) | The Crown | — | — | — | |
| 44 | — | 0 | 1 | 9 | S 32,143 | 5 (4) (c) | (1) Hitihamy Mudiyansele Dingiri Appu Vedaralage Puchhala Banda Vedarala and (2) Hitihamy Mudiyansele Dingiri Appu Vedaralage Menikhamy, both of Mamunugama | Settled in undivided shares of one-half each | Kurunegala B 348 | 225 | |
| 45 | — | 0 | 1 | 20 | S 32,143 | 5 (4) (c) | (1) Hitihamy Mudiyansele Dingiri Appu Vedaralage Puchhala Banda Vedarala, and (2) Hitihamy Mudiyansele Dingiri Appu Vedaralage Menikhamy, both of Mamunugama | Settled in undivided shares of one-half each | Kurunegala B 348 | 225 | |
| 46 | — | 0 | 2 | 7 | — | 5 (1) | The Crown | — | — | — | |
| 47 | — | 0 | 2 | 0 | S 32,144 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Kiribanda, Ex-Vidane of Mamunugama | — | Kurunegala B 348 | 226 | |
| 48 | — | 0 | 3 | 0 | — | 5 (1) | The Crown | — | — | — | |
| 50 | — | 0 | 3 | 2 | S 32,145 | 5 (4) (c) | (1) Hitihamy Mudiyansele Ranhamige Mekamma of Kattambuwwa, (2) Hitihamy Mudiyansele Ranhamige Suriwardana, (3) Hitihamy Mudiyansele Ranhamige Ranbanda, (4) Hitihamy Mudiyansele Ranhamige Dingiri Amma, (5) Hitihamy Mudiyansele Ranhamige Tikiribanda and (6) Hitihamy Mudiyansele Ranhamige Ukkubanda, all of Mamunugama | Settled in undivided shares of one-sixth each | Kurunegala B 348 | 227 | |
| 51 | — | 0 | 3 | 20 | S 32,146 | 5 (4) (c) | (1) Rajapaksa Mudiyansele Dingiri Amma, (2) Rajakaruna Mudiyansele Nandawati and (3) Hitihamy Mudiyansele Kiri Menika, all of Mamunugama | Settled in undivided shares of three-sevenths to (1) and two-sevenths each to (2) and (3) | Kurunegala B 348 | 228 | |

| Sub- Lot divisional No. Lot No. | Extent A. R. P. | No. of Title Plan | Sub- section under which settled | On whom settled | Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.) | Land Register Office at which registered | Volume No. | Folio No. |
|---------------------------------------|--------------------|-------------------------|--|--|---|--|---------------|--------------|
| 52 .. 139 | 0 3 4 | S 32,183 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Kiri- bandage Dingiri Banda of Mamunugama | — | Kurunegala B | 348 | 229 |
| 52 . 140 | 0 0 31 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 52 . 141 | 0 1 1 | S 32,184 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Ran- hamige Kawamma of Ihala Kagama | — | Kurunegala B | 348 | 230 |
| 52 . 142 .. | 0 1 2 | S 32,185 | 5 (4) (c) | Bandage Kiri-mudiyanse of Mamunugama | — | Kurunegala B | 348 | 231 |
| 52 .. 143 | 0 1 3 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 52 .. 144 | 0 3 38 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 52 . 145 | 0 2 9 | S 32,186 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Mudi- yansege Mutu Menka of Mamunugama | — | Kurunegala B | 348 | 232 |
| 52 . 146 .. | 0 2 4 | S 32,187 | 5 (4) (c) | Hitihamy Mudiyansele Mudi- yansege Herathbanda of Mamunugama | — | Kurunegala B | 348 | 233 |
| 52 .. 147 | 0 1 1 | S 32,188 | 5 (4) (c) | Wasala Mudiyansele Ban- dage Kiri Banda of Mamunugama | — | Kurunegala B | 348 | 234 |
| 52 . 148 | 0 0 31 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 52 .. 149 | 0 0 10 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 52 . 150 | 0 0 6 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 52 .. 151 | 0 0 10 | — | 5 (1) | The Crown | — | — | — | — |
| 52 . 152 | 3 2 0 | — | 5 (1) | The Crown | — | — | — | — |

LAND SETTLEMENT ORDINANCE

Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 12th day of June, 1956.

D. R. L. BALASURIYA,
for Permanent Secretary to the Ministry of Lands and
Land Development.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 259 OF 1956

Reference No QB 218/J 55 S561

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, July 26, 1956

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

| I Government Agent, Assistant Government Agent or other authorized officer | II Description of Land |
|--|--|
| The Government Agent, Colombo District, or other officer authorized by him | An allotment of land called Nugagahawatta, in extent about 3 A. 3 R. 15' 3 P., situated at Padhiyatuduwa Village, Adicari Pattu, Siyane Korale West, Colombo District; and bounded as follows:— North by V. C. road to Iriyawetiya and land called Welituduwewatta claimed by H. I. Holsinger, East by V. C. road to Iriyawetiya and land called Dawatagahawatta claimed by S. Baby Fernando and N. D. P. Fernando and others, South by land called Gorakagahawatta claimed by M. Sediris and others, West by land called Welituduwewatta claimed by H. I. Holsinger and land called Gorakagahawatta claimed by M. Sediris and others. |

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Acquiring Officer referred to in Column III of the Schedule hereto or any other officer authorized in that behalf by such Acquiring Officer to take possession of the land specified in the corresponding entry in Column IV of that Schedule

Colombo, July 27, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

| SCHEDULE | | | |
|---------------------------|--------------------------------|--|---|
| Column I Reference No. | Column II Order No. 1956 | Column III Acquiring Officer | Column IV |
| LD. 7501/J/54 E279 | 260 | The Government Agent, Hambantota District | Lot 779 in Supplement No 11 to Final Village Plan 296 |
| QB. 79/J/E/2610 | 261 | The Government Agent, Colombo District | Lot 2 in Preliminary Plan A 3,749 |
| L. 3409/J/E/2449 | 262 | The Government Agent, Matale District | Lot 1 in Preliminary Plan A 2,203 |
| LA. 627/J/IR/1098 | 263 | The Government Agent, Jaffna District | Lot 3 in Preliminary Plan A 1,745 |
| LD/LE 31/J/54 L96 VE | 264 | The Government Agent, Nuwara Eliya District | Lot 1 in Preliminary Plan A 2,251 |
| LA. 3435/J/LG/476/53 | 265 | The Government Agent, Puttalam Administrative District | Lots 1, 2, 3, 4, 5, 6, 7 and 8 in Preliminary Plan A 1,376 |
| LD. 4779/J/54 L81 | 266 | The Government Agent, Kandy District | Lots 1 and 2 in Preliminary Plan A 2,245 |
| LD. 3494/J/54 L403 | 267 | The Government Agent, Batticaloa District | Lots 1, 2, 3, 4, 5, 6 and 7 in Preliminary Plan A 1,142 |
| MA/AC/2838/53-J54 LG19 | 268 | The Municipal Commissioner, Colombo | Lots 1 and 3 in Preliminary Plan A 3,837 |
| LD. 7341/J/AL/1262 | 269 | The Government Agent, Hambantota District | Lots 43 and 46 in Supplement No 2 to Final Village Plan 629 and lot 125 in Supplement No. 2 to Final Village Plan 634 |
| LA/C. 24/J/54 L171 | 270 | The Government Agent, Galle District | Lots 454, 455, 456, 457, 458 and 459 in Supplement No. 1 to Final Village Plan 577 |
| QA. 187/J/54 L382 | 271 | The Government Agent, Colombo District | Lots 1, 2, 3, 4, 5, 6, 7 and 8 in Preliminary Plan A 3,699 |
| LM. 5540/J/H/657/53 | 272 | The Government Agent, Kegalla District | Lots 1 and 2 in Preliminary Plan A 793 |
| LD. 4814/J/54 E485 | 273 | The Government Agent, Kandy District | Lot 1 in Preliminary Plan A 2,287 |
| LB. 2121/J/HLG/2413 | 274 | The Government Agent, Matara District | Lot 1 in Preliminary Plan A 1,527 |
| LA/7571/J/E/2083 | 275 | The Government Agent, Kurunegala District | Lots 1 and 2 in Preliminary Plan A 1,211 |
| LM. 4990/J/E/313 | 276 | The Government Agent, Kegalla District | Lot 1 in Preliminary Plan A 713 |

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 277 OF 1956

Reference No. LM 4990/J/E/313

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, July 28, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

| I Government Agent, Assistant Government Agent or other authorized officer | II Description of Land |
|--|---------------------------------|
| The Government Agent, Kegalla District or other officer authorized by him | Lot 3 in preliminary plan A 713 |

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion, in extent about 12 perches from the land called Hirikumbura, situated in Pahala Neboda, Pasdun Korale West, Kalutara District; and bounded as follows:—

North by a portion of the land called Hirikumbura,
East by the land called Meddekumbura,
South by rubber estate (Mallwaraya);
West by Mahaela.

(2) A portion, in extent about 14 perches from the land called Meddekumbura, situated in Pahala Neboda, Pasdun Korale West, Kalutara District, and bounded as follows:—

North and East by portions of the land called Meddekumbura;
South by rubber estate (Mallwaraya);
West by the land called Hirikumbura.

(3) A portion, in extent about 8 perches from the land called Hirikumbura, situated in Pahala Neboda, Pasdun Korale West, Kalutara District; and bounded as follows:—

North and West by portions of the land called Hirikumbura;
East by Mahaela, South by rubber estate (Mallwaraya).

(4) A portion, in extent about 16 perches out of the land called Hirikumbura, situated in Pahala Neboda, Pasdun Korale West, Kalutara District; and bounded as follows:—

North and East by portions of the land called Hirikumbura;
South and West by rubber estate (Mallwaraya).

Ref. No. J/LLD/2467.
Colombo, May 28, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

(1) A portion in extent about 0 A. 1 R. 31 5 P., from the land called Gangodawila Owita, situated at Paragoda, Raigam Korale, Kalutara District; and bounded as follows —

North by Nawateluya ganga;
East by Mahaela,
South by paddy fields claimed by Menikhamy and others;
West by V. C. road

(2) A portion, in extent about 0 A. 0 R. 12 1 P., from the land called Haltota Owita, situated at Panagoda, Raigam Korale, Kalutara District, and bounded as follows —

North by Nawateliyaganga,
East by rubber estate claimed by Robosingho and others,
South by fields claimed by S. L. Perera,
West by Maha-ela.

(3) A portion, in extent about 0 A. 0 R. 24 2 P., from the land called Haltota Owita, situated at Paragoda, Raigam Korale, Kalutara District, and bounded as follows —

North, East, South and West by the land called Haltota Owita

(4) A portion, in extent about 0 A. 0 R. 19 4 P., from the land called Elamulla Owita, situated at Panagoda, Raigam Korale, Kalutara District, and bounded as follows —

North by the land called Gangoda Owita;
East by Maha-ela,
South by the land called Elamulla Owita,
West by the land called Elamulla Owita.

Ref. No J54 L 348
Colombo, May 28, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

CORRECTION

Ref. No. J 55 T 292/LD 4860.

IN line two of the description of the land in the Declaration under section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, made by the Minister of Lands and Land Development under date September 5, 1955 and published in the *Government Gazette* No. 10,842 of September 30, 1955, at page 1516 and bearing No. J 55 T 292/LD 4860 of September 5, 1955, before the word "within" add the word "partly" so as to read "partly within the Urban Council limits of Wattagama".

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Golawelkanda, in extent 0 A. 2 R. 31 P., situated in the village of Galauda, Gangapalatha Korale, Udahehaheta D. R. O's Division, Nuwara Eliya District, surveyed and described as lot 4 in preliminary plan A 2,154.

Ref. No J/LLD/45/53 (LD 604).
Colombo, July 2, 1956

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. L/Q 107.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

P P S. 3,969. Situation—Nawala

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent A R. P. |
|-----|---|---|--|-------------------|
| 10 | Parangiyawatta, assessment No. 379, Nawala Road | Coconut garden contains an earth well, a cadjan mud house, a temporary hut under construction, a part of wire fence | Mrs A. C. Z. Wijeratne, 51, Norris Canal Road, Maradana, Colombo 10, A. C. Wirasekera, and Miss S. K. Wirasekera (minor-guardian, A. C. Wirasekera), both of 22, Edinburgh Crescent, Colombo 7 | 2 3 18-8 |
| 11 | Path Path | Path | do | .. 0 0 39 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachchery, on September 15, 1956, at 10 o'clock and are hereby requested to notify me in writing (in duplicate) on or before September 1, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachchery,
Colombo, July 27, 1956.

U. A. GUNERATNE,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No QB 134/J 54 P 434.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired :

Preliminary plan No A 3,939 Villages—Mukalangamuwa and Ambalanmulla

| Lot | Name of Land | Description | Name of Owner | Extent | | |
|-------|--|--|--|--------|---|----|
| | | | | A | R | P |
| 1 | Talgahawatta <i>alias</i> Karewwe-wella and Medaborupane | Open waste land (marsh) | B T Fernando of Mukalangamuwa, Seeduwa | 11 | 0 | 32 |
| 2 | Do. | do | Mrs B M F Wickramasinghe of Seeduwa | 9 | 2 | 20 |
| 3 | Do. | do | B Paul Fernando of Kimbulapitiya, Negombo | 9 | 3 | 37 |
| 4 | Do. | do | B J P. Fernando of Ambalamulla, Seeduwa | 10 | 3 | 24 |
| 5 | Do. | Open waste land (marsh), paddy field interplanted with coconut trees 2-5 years | B Vincent Elaris Fernando, Bandara-watte, Seeduwa | 18 | 0 | 1 |
| 6 | Do. | Open waste land (marsh), and coconut garden contains coconut trees 5-10 years | Mrs B M F Wickramasinghe of Seeduwa | 15 | 0 | 35 |
| 7 | Do. | Open waste land (marsh), and coconut garden contains coconut trees 2-5 years and 25-30 years and part of ditch | Mrs B Rosaline Fernando, c/o P Ambrose Fonseka, Weligampitiya, Jaala | 22 | 1 | 0 |
| 8 | Do. | Open waste land (marsh), and paddy field contains a threshing floor | B J. P Fernando of Ambalanmulla, Seeduwa | 11 | 3 | 33 |
| 9 | Do. | Open waste land (marsh) | B T. Fernando of Mukalangamuwa | 8 | 2 | 24 |
| 10 | Do. | Open waste land (marsh) and coconut garden contains coconut trees 5-30 years and ela | B Paul Fernando of Kimbulapitiya, Negombo | 19 | 3 | 23 |
| Total | | | | 137 | 2 | 29 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on September 24, 1956, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 17, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, July 28, 1956.

K. V. S. KATHIRGAMANATHAN,
Additional Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No QA 208/40½.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition Amendment Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Preliminary plan A 3,034. Village—Rawatawatta

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|-----|---|-------------|--|--------|---|------|
| | | | | A | R | P |
| 40½ | Madangahawatta, part of assessment No. 324, Main Street | Waste land | O T F Senaratne of Palmyra Avenue, Bambalapitiya | 0 | 0 | 1:03 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on September 28, 1956, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 21, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, July 28, 1956.

K. V. S. KATHIRGAMANATHAN,
Additional Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No QB 3/207/J 55 LG 427.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired .

Preliminary plan No A 3,995. Villages—Waga and Pinnawala

| Lot | Name of Land | Description | Name of Owner | Extent | | |
|-----|----------------------|---|--|--------|---|------|
| | | | | A | R | P |
| 1 | Kahatagahawatta | Garden contains 1 rambuttan and 1 hora trees 5 years | K Solomon of Iridapola, Waga, Tunmodera | 0 | 0 | 45 |
| 2 | Panukkiyagepolaowita | Rubber contains 3 rubber trees 20 years | H P Marthelis Fernando of Iridapola, Waga, Tunmodera | 0 | 0 | 135 |
| 3 | Panukkiyagepolalanda | Garden contains 3 rubber trees 5-15 years and 2 coffee bushes 5 years | W A Marthmu Perera of Iridapola, Waga, Tunmodera | 0 | 0 | 101 |
| 4 | Do. | Rubber contains 2 rubber trees 15 years | K. Solomon of Iridapola, Waga, Tunmodera | 0 | 0 | 23:1 |

| Lot | Name of Land | Description | Name of Owner | Extent | |
|-------|-------------------------------|--|--|--------|--------|
| | | | | A | R. P. |
| 5 | Panukkiyagepola | Garden contains 5 rubber trees 3 years and a coconut tree 20 years | W Norya, c/o K Manuel of Irdapola, Waga, Tunmodera | 0 | 0 24.5 |
| 5½ | Ayr Estate | Rubber (no cultivation) | Crown | 0 | 0 10.2 |
| 6 | Do. | Rubber and path (no cultivation) | Ayr Estates & Co, Padukka | 0 | 0 18.5 |
| 7 | Kahatagahawatta | Garden contains 3 lunumidella trees 2-3 years, 4 arecanut trees 5 years, 7 coffee plants 15 years, 1 nannan tree 1 year, 1 mango and kapok plants 1 year | M. K. Suddappu of Pinnawala, Waga | 0 | 0 1.6 |
| 8 | Do. | Garden contains 1 coconut tree 30 years, 2 mango trees 5-10 years, 6 arecanut 20 years, 5 arecanut plants 1-2 years, 15 coffee plants 5-10 years, 1 imbul tree 8 years and 1 nannan plant 6 months | K. P. Chalo Singho of Pinnawala, Waga | 0 | 0 4 |
| 9 | Pankotuwa | Deniya | K. P. Don Daniel of Pinnawala, Waga | 0 | 0 4 |
| 10 | Welekotuwa | Garden contains 16 jak trees 15 years, 1 rambuttan and 1 breadfruit tree 10 years, 3 mango trees 3-8 years, 13 arecanut trees 20 years, 12 coconut trees 3-15 years, 7 lime and 1 kitul tree 2 years, 8 coffee plants 1-3 years, 7 rubber trees 5-10 years, 2 lunumidella trees 10-20 years, 1 embrella tree 5 years, 1 kadju tree 10 years, 1 nannan and 1 gaduguda tree 1 year and a pepper creeper | K. P. Avis Singho of Pinnawala, Waga | 0 | 0 22.7 |
| 11 | Do. | Garden contains 1 jak and 2 rubber plants 2 years, 1 kadju tree 10 years, and 1 cinifamon bush | M K Suddappu of Pinnawala, Waga | 0 | 0 4.9 |
| 12 | Do. | Garden contains 4 kadju, 1 jak and 1 elahera tree 10 years | J D E Wickramaratna of Irdapola, Waga, Tunmodera | 0 | 0 13.0 |
| 13 | Alubogahawatte | Garden contains 1 rubber tree 15 years, 3 rubber plants 6 months, 2 hal and 5 hora plants 5 years, and 1 kitul plant 1 year | K P Chalo Singho, Pinnawala, Waga | 0 | 0 3.9 |
| 14 | Kelagahawatta | Garden contains 6 rubber, 1 mango and 1 hora plant 3 years | S Sethan Singho, Pinnawala, Waga | 0 | 0 1.5 |
| 15 | Kaluwaladeniya | Paddy field | K P Avis Singho of Pinnawala, Waga | 0 | 0 21.6 |
| 16 | Kaluwaladeniye-Kumburewanatha | Garden and rubber contains 21 rubber trees 1-8 years, 8 mango plants 1-5 years, 3 murunga trees, 2 nadun, 11 domba and 1 rambuttan plants 1-2 years, 1 arecanut and 1 lime tree 5 years and 2 sugar cane bushes | do. | 0 | 0 17.4 |
| 17 | Kurundugahawatta | Rubber contains 13 rubber trees 30 years | S. D P Gunasekera of Waga, Tunmodera | 0 | 0 30.0 |
| 18. | Moiakelewatta | Rubber contains 57 rubber trees 30 years | J D E Wickramaratna of Waga, Tunmodera | 0 | 2 8.7 |
| 19 | Wahukotuweeladeniyekumbura | Paddy field contains 1 gandol tree 9 years | G. Jamis Singho of Elamalawala, Tunmodera | 0 | 0 30.5 |
| 20 | Mawaragodella | Rubber contains 5 rubber trees 30 years | J. D. E Wickramaratna of Waga, Tunmodera | 0 | 0 7.2 |
| 21 | Morakele | Rubber contains 3 rubber trees 20 years | P. A. John Singho of Waga, Tunmodera | 0 | 0 6.6 |
| 22 | Kahatagahawatta | Garden contains 40 rubber plants 5 years, 1 jak tree 7 years, 8 coconut trees 40 years, 2 mango and 8 kadju trees 8 years and 1 Elaheraliya tree 7 years | K. P. N. Thegis of Pinnawala, Waga | 0 | 0 23.2 |
| 23 | Do | Rubber contains 26 rubber trees 20 years | K. P. Babbu Singho of Pinnawala, Waga | 0 | 0 29.7 |
| 24 | Do. | Garden contains 13 coconut trees 30 years, 1 jak tree 25 years, 3 coconut plants 1-5 years, 1 breadfruit tree 8 years, 7 orange trees 1-10 years, 2 lime plants 1-2 years, 3 nadun trees 15 years, 1 hal tree 10 years, 5 mango trees 5-10 years, 33 arecanut trees 2-20 years, an arecanut nursery, 1 jambu plant 2 years, 18 coffee plants 1-4 years, 2 kitul trees 2-15 years, 2 rubber trees 7 years and 2 rambutan plants 2 years | J D Babbu Singho of Irdapola, Waga, Tunmodera | 0 | 0 22.1 |
| 25 | Do | Garden contains 2 coconut trees 25 years, 16 arecanut trees 1-15 years, an arecanut nursery, 2 jak trees 10-30 years, 1 nadun 20 years, 2 coffee plants 2-4 years and 1 godapora tree 5 years | J. D. Awneris of Irdapola, Waga, Tunmodera | 0 | 0 3.1 |
| 26 | Makulugahawatta | Garden and paddy field contains 14 coconut trees 40 years, 1 mango tree 10 years, 4 orange trees 15 years, 2 kitul trees 10-15 years, 1 breadfruit tree 30 years, 1 arecanut tree 30 years, 28 coconut plants, 1 jak plant, 2 anoda trees, 1 jambu tree and 3 coffee plants 5 years, 1 lunumidella tree 10 years, and 3 pepper creepers and 3 plantain bushes | D J Wijesekera of Irdapola, Waga, Tunmodera | 0 | 1 26.0 |
| 27 | Halpe Estate | Rubber contains 3 rubber trees and 1 arecanut tree 15 years | Messrs. George Steuart & Co, Colombo | 0 | 0 4.8 |
| Total | | | | 3 | 0 30.9 |

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Resthouse, Homagama, on the dates and time stated below, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 18, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

| Lots No | Date | Time |
|----------|---------|-----------|
| 1 to 14 | 25 9 56 | 9 30 a.m. |
| 15 to 27 | 27 9 56 | 9.30 a.m |

The Kachcheri,
Colombo, July 28, 1956.

K. V. S. KATHIRGAMANATHAN,
Additional Assistant Government Agent,

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LH/A. 187.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose; acquisition of land for the Proposed Land Registry, Panadura —

Description of the land to be acquired

Lots 1 and 2 in P P A 3,999 Udahamullapattiya (Part) Ward No. 7—Udahamullapattiya, within U. C limits of Panadura, Panadura Totamune, Kalutara District, Western Province

| Lot | Name | Description | Name of Claimant | Extent A R P |
|-------|---|--|---|-----------------|
| 1 | Kongahawatta and Kahatagahawatta <i>alias</i> Ketakalahawatta, assessment No 2, Quarry Road | Coconut garden contains 18 coconut trees 20-40 years, 1 jambu tree 5 years, 1 guava tree 5 years, and a zinc masonry latrine | A H Gunatilleke of 18, Vanderweit Place, Deluwala | 0 0 36 |
| 2 | Kongahawatta and Kahatagahawatta <i>alias</i> Ketakalahawatta, assessment No 2A, Quarry Road | Coconut garden contains 26 coconut trees 20-40 years | K J R Kuuppu, Proctor, S C, Panadura | 0 1 06 |
| Total | | | | 0 1 36 6 |

All persons interested in the aforesaid lands to be acquired are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Panadura D R O's Office, on October 29, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 20, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kalutara, July 30, 1956.

E. M. D WICKRĀMASINGHE,
Assistant Government Agent.

CORRECTION

LD 4868.

IN line 5 of the notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, published at page 908, Part III of the *Ceylon Government Gazette* No. 10,945 of June 29, 1956, under reference No. LD 4868, delete the figures "2237" after the letters P. P. A. and insert the figures "2337" so that the plan No may be read as "P. P. A. 2337" instead of "2237".

The Kachcheri,
Kandy, July 24, 1956

A. T MURTHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LB 2072/J/HLG/1915.

I, B. P. V A. J. P. Senaratne, Government Agent, Matara District, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose. —

Description of the land to be acquired

Preliminary plan No. A 1,463 The land described below is situated in Meddewatta (part) Village in Wellaboda Pattuwa and Four Gravets, Matara District.

| Lot | Name of Land | Description | Name and address of Claimant | Extent A. R. P. |
|-------|--------------|--|--|--------------------|
| 1 | Kuunduwatta | Garden contains one jak tree and one coconut tree 50 years and four coconut trees 30 years | 1 H. M. Idroos, Beach Road, Matara; M. N. H. M. Hadad, Main Street, Matara, and A. H. M. Yehuya, Kadeweediya, Matara | 0 0 5-78 |
| Total | | | | 0 0 5-78 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matara Kachcheri, on September 5, 1956, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) under the hand of that person or any agent duly authorized as aforesaid on or before August 27, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, July 27, 1956

B. P. V A. J. P. SENARATNE,
Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LA/ED/12/54/J 54 E 306.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz., Ku/Ranagalla Government Sinhalese Mixed School —

Description of the land to be acquired

As decided by the Minister of Lands and Land Development in his declaration No. J 54 E 306 of December 22, 1954, and published in the *Government Gazette* No. 10,755 of January 21, 1955.

The following land situated in Ranasgalla Village, Yatikaha Korale, Katugampola Hatpattuwa, in Kurunegala District, surveyed and described in Sup No 1 to F V P 204

| Lot | Name of Land | Description | Names of Claimants | Extent A R P. |
|-----|----------------------|---|---|------------------|
| 16 | Galludagawunna-watta | Coconut land, 2 school buildings and a kitchen, 2 latrines and a masonry well | Messrs J. A. Jams Singho and J A Mudiyansa both of Ranasgalla, Nakkawatta | 0 3 34 3/4 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kurunegala Kachcheri, on October 8, 1956, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before October 1, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, July 27 1956

B H DE ZOUSA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No LR 1429.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

P Plan A 136 Village—Lewapankkiyawa

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent A R P |
|-----|---------------------------------------|-------------|---|-----------------|
| 1 | Puranawela <i>alias</i> Dembagahadama | Paddy field | Punchralage Ukkurula of Lowapankkiyawa, Kebitigollewa | 0 0 33 6 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kebitigollewa Dispensary, on September 11, 1956, at 10 o'clock, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 4, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Anuradhapura, July 26, 1956

TISSA DEVENDRA,
for Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No LL/A 5635.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Supplement No 3 to F V P 18 Village—Hakamuwa. Meda Pattuwa, Nawadun Korale, Ratnapura District

| Lot | Name of Land | Description | Names of Claimants | Extent A R P. |
|-----|---------------------------|--|--|------------------|
| 49 | Perakanatta, Pea-koratuwa | Chena and garden contains 2 jak trees 30 years, 1 coconut plant 1 year, 2 thatched mud buildings and 2 earth wells | H M Priyasuri, Y Karonisa G Kumbandu, V. Punchmahatmaya, M Lokumenike, all of Hakamuwa, Ratnapura, M G Madduma Menike of Radella, Galgomuwa P. O, M. G. Jayawardane Menike, C/o Mr. Ramanayaka, Niralgama, Ratnapura. The 2 temporary buildings and wells are constructed by the R D S | 1 1 12 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ratnapura Kachcheri, on September 18, 1956, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 11, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

Important—All title deeds by which claimants claim possession or ownership of the land to be acquired shall be produced before me at the time of the inquiry

The Kachcheri,
Ratnapura, July 24, 1956

J J G AMIRTHANAYAGAM,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No LL/A 5826.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Supplement No 2 to F V P 355 Village—Batatota in Uda Pattu North Kuruwita Korale, Ratnapura District

| Lot | Name of Land | Description | Name of Claimants | Extent A R P. |
|-----|---|---------------------------------|--|------------------|
| 198 | Alutkadewatta <i>alias</i> Galkotuwekadewatta | Part of garden (no cultivation) | K A Punchmahatmaya, K A. Menikala, K A Mendis Singho, K A Podhany, D. G. Kurmenike, D. G Posath-hamy, L Pabilis, all of Batatota, Kuruwita and W. Saranawansa Thero of Amberukkaramaya, Balapitiya | 0 0 1 7 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ratnapura Kachcheri, on September 12, 1956, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 5, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

Important—All title deeds by which claimants claim possession or ownership of the land to be acquired shall be produced before me at the time of the inquiry

The Kachcheri,
Ratnapura, July 24, 1956

J J G AMIRTHANAYAGAM,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1951**

Notice under Section 7

Reference No J/LLD/2329/LL/A 5436

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1951, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Supplement No. 3 to F. V. P 338 Village—Malangama, Kuruwita Korale, Ratnapura District

| Lot | Name of Land | Description | Names of Claimants | Extent | | |
|-----|--------------|------------------|---|--------|----|------|
| | | | | A. | R. | P. |
| 394 | Welpalla | Bund and channel | Malpe Gamaetralalage Ratranhamy, M. Gamaetralalage Mohottahamy, M. Gamaetralalage Podiappuhamy, M. Gamaetralalage PUNCHUMAHATMAYA, M. Gamaetralalage Ranmenike, M. Gamaetralalage PUNCHIMENIKE, M. Gamaetralalage Heenmenike, Karangodage Jothihamy, ditto Ranmenike, ditto Dingirimenike, all of Malangama, Kuruwita | 0 | 0 | 3 96 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ratnapura Kachcheri, on September 27, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 20, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

Important — All title deeds by which claimants claim possession or ownership of the land to be acquired shall be produced before me at the time of the inquiry

The Kachcheri
Ratnapura, July 27, 1956

J. J. G. AMIRTHANAYAGAM,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No J54 LG472/LL/A 5773

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Supplement No 3 to F V P 4 Village—Nugawela in Pennil Pattu, Atakkalan Korale Ratnapura District

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|-----|---|---|---|--------|----|------|
| | | | | A. | R. | P. |
| 4 | Watagodahena <i>alias</i> Paliyegodawatta | Garden contains 22 coconut trees 10-25 years, 8 jak trees 15-25 years, 34 arecanut trees 5-15 and 1 mango tree 40 years | Mr S A I Elapatha of Elpitiya Walawwa, Elpitiya, Mr E. D Elapatha of Elapatha Walawwa, Kotamulla, Ratnapura, Mrs F M Ilangakoon of Nugawela Group, Kahawatta, Mrs E S Goonesekara of 39, Kamarangapitiya, Palmadulla and heirs of late Mrs G. B Katugaha of Badulla | 1 | 2 | 14 7 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ratnapura Kachcheri, on September 15, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before September 8, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

Important — All title deeds by which claimants claim possession or ownership of the lands to be acquired shall be produced at the time of inquiry

The Kachcheri
Ratnapura, July 24, 1956

R. WEERAKOON,
Acquiring Officer.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LM 5581

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Plan No P P A 834. Village—Kahagalla

| Lot | Name of Land | Description | Name of Claimants | Extent | | |
|-----|---|--|--|--------|----|------|
| | | | | A. | R. | P. |
| 1 | Pelawattihena, Kappara-wallyagalagawahena | Garden contains a temporary building, permanent lavatory and a masonry well, 88 coconut trees, 45 arecanut trees, 1 mango tree, 2 breadfruit trees, 1 orange tree and 3 lunumdella trees | K Ran Banda and K Madduma Banda, both of Kahagalla and M. Dingiri Mahatmaya of Galagodahena, Kahagalla | 1 | 1 | 36 2 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kegalla Kachcheri, on September 7, 1956, at 9.30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 31, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, July 28, 1956.

D. ALUWIHARE,
Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LM 5542

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Plan No P P. A 833 Village—Amitirigala

| Lot | Name of Land | Description | Name of Claimants | Extent | | |
|-----|---------------|----------------------------------|---|--------|----|------|
| | | | | A | R. | P. |
| 1 | Horagollehena | Rubber and garden (interplanted) | P N E Amitirigala, T Surabiel Singho, R A Sapin Singho, M A Abraham Singho, and G M. Belin Nona, all of Amitirigala, Ruwanwella | 3 | 2 | 28 1 |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Amitirigala School, on September 6, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 30, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, July 28, 1956

D ALUWIHARE,
Government Agent.

Land Redemption Notices

No LA/LRO/56/118—LRO/APL 5777—J 56 L 238.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND
ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954**

I, Buddhasara Henry de Zoysa, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me and,
- (3) every person interested in such lands shall—
 - (a) appear personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on October 22, 1956, at 9.30 a.m., and
 - (b) notify to me in writing on or before October 15, 1956, the nature of his interest in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, July 27, 1956.

B H. DE ZOYSA,
Assistant Government Agent.

Schedule

Supplement No 2 to F. V. P 237. Village—Mutugala

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|-------|----------------|----------------|--|--------|----|----|
| | | | | A | R. | P. |
| 25 | Alhyagawawatta | Coconut garden | Suipala Senarath, Gorakamadittawatta, Kalugomuwa | 2 | 3 | 31 |
| 26 | Do | do | do | 0 | 0 | 13 |
| Total | | | | 3 | 0 | 4 |

Miscellaneous Land Notices

LS 3570

**NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATIONS, 21 (2)**

NOTICE is hereby given that Messrs. B Arambepola, R B Doratiyawa and D M. K Banda, all of Doratiyawa—trustees of the Rural Development Society, Doratiyawa, have applied for a lease of a piece of Crown land about 2 acres in extent from lot 1 in PP. 7,746, situated in Doratiyawa Village in Weuda Willi Hat Pattu, Kurunegala District, for the purpose of constructing a R D S Hall, a Textile Centre and for the use as a playground.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others:—

- (a) term : 5 years ;
- (b) rent : Rs 5 per annum ,

- (c) the lessees shall, within one year from the commencement of the lease, construct on the land a R. D. S. Hall, a Textile Centre and a playground to the satisfaction of the Government Agent, Kurunegala,
- (d) the lessees shall use the land as a site for a R. D. S. Hall, a Textile Centre and a playground and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W W. J. MENDIS,
for Land Commissioner.

Colombo, August 3, 1956.

NOTICE

IT is hereby notified for general information that in view of the Public Holiday on Islamic New Year Day, all notices and advertisements for publication in the *Government Gazette* of August 10, 1956, should reach the Government Press by 4 p.m on Monday, August 6, 1956.

Government Press,
Colombo, July 25, 1956.

BERNARD de SILVA,
Government Printer.

III වෙනි කොටස—ඉඩම්

ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ නිවේදන

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයන්

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය : 3,100 (නුවරඑළිය)

මෙහි පහත සඳහන් උපලෝඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ඇත යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956 දේ අගෝස්තු මස 3 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1956 දේ ජූලි මස 9 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේ දීය

ඩී. කේ. අබයරත්න,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරියා.

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

ඇලකියයුතුයි.—(අ) මෙම ඉඩම් ඇත වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරියාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතියක් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතියක් කීම ඇරඹියට භාරගනු ලැබේ.

(ආ) මෙම දන්වීම යටතේ පළවන බිම්කවිට අඩංගු උපලෝඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටයක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහි නඩු ඒ පිළිබඳව යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවිටයකට අයිතියක් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෝඛනය

මධ්‍යම පළාතේ—නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩගේ වාහැට කොළඹයේ ගහපළාත කෝරළේ ගලඋඩ (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දැක්වෙන සියලුම බිම් කවිට, එනම්—

උතුරට මහවැලිගම කොටසක් (මහනුවර දිස්ත්‍රික්ක මායිම); නැගෙනහිරට බෙලිහුල්මයේ කොටසක් (වලපනේ කොළඹයේ මායිම); දකුණට: දියපාරේ කොටසක් (හප්පාරව ගමේ මායිම) (කොටසක්), හප්පාරව (කොටසක්) සහ ගලඋඩ (කොටසක්) යන ගම්වල මායිම, බස්නාහිරට ගලඋඩ (කොටසක්) ගමේ මායිම.

ලංකා මැණිමේ ගම සිතියමේ අංකය 413

මුළු ගණන ... 585 0 17

| බිම්කවිටයේ අංකය | ඉඩමේ නම | ප්‍රමාණය, අ රු ප |
|-----------------|--|------------------|
| 1 | බටදෙල්කඳුර (දියපාර) | 4 0 8 |
| 2 | හතෝගොඩ (අහඹුරපු පාර සහ ඉතුරු කරපු බිම) | 0 0 5 |
| 3 | —අඹිපාර | 0 0 17 |
| 4 | ගන්තොටයාය, පල්ලේගන්තොටයාය, නෙලි වෙල්ල, කේසියකොටුව සහ දෙමෝදර (ගහට ඉතුරු කරපු බිම) | 20 3 22 |
| 5 | —අඹිපාර | 0 0 29 |
| 6 | නෙලිවෙල්ල, පල්ලේගන්තොටයාය, ගන්තොටයාය, ඉහකෙටිය, අන්දරගහමුලගේ න සහ කුරුදිය නැන් න | 151 2 19 |
| 7 | —දියපාර | 0 1 35 |
| 8 | මහවැලිගම (දියපාර) (හප්පාරව) | 29 3 24 |
| 9 | දෙමෝදර, නෙලිවෙල්ල | 39 0 38 |
| 10 | බෙලිහුල්මය (දියපාර) (හප්පාරව) | 13 1 10 |
| 11 | නෙලිවෙල්ල | 5 0 22 |
| 12 | එම (නෙලිවෙල්ල උකුණකනුවට ඉතුරු කරපු බිම) | 0 0 31 |
| 13 | —ගම්කායාසී සහා පාර | 2 1 13 |
| 14 | ඉහකැටිය | 5 3 37 |
| 14½ | —අඹිපාර | 0 0 3 |
| 15 | —දියපාර | 0 0 10 |
| 16 | —දියපාර | 0 0 1 |
| 17 | ගන්තොට (ගම්කායාසී සහා පාරට ඉතුරු කරපු බිම) | 0 2 3 |
| 18 | —අඹිපාර | 0 0 1 |
| 21 | පන්ඩිතමුල්ලෙකඳුර (දියපාර) | 0 2 23 |
| 22 | —ගම්කායාසී සහා පාර | 0 1 35 |
| 23 | ගන්තොට (ගම්කායාසී සහා පාර දිගේ ඉතුරු කරපු බිම) | 0 2 9 |

| බිම්කවිටයේ අංකය | ඉඩමේ නම | ප්‍රමාණය, අ රු ප |
|-----------------|---|------------------|
| 25 | එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) | 2 3 31 |
| 26 | පල්ලේකොරගල | 31 1 38 |
| 27 | ඉහකැටිය, අන්දරගහමුලගේ න සහ ලීනිය හේන් යාය | 31 2 23 |
| 28 | අන්දරගහමුලගේ න | 10 3 18 |
| 28½ | —ගම්කායාසී සහා පාර | 1 2 0 |
| 29 | අන්දරගහමුලමුලකලාන | 1 2 4 |
| 30 | —දියපාර | 3 1 0 |
| 31 | කුරුදියතැන්න | 3 2 7 |
| 32 | —ගම්කායාසී සහා පාර | 1 2 23 |
| 33 | කුරුදියතැන්න | 3 1 38 |
| 34 | —දියපාර | 0 2 28 |
| 35 | කුරුදියතැන්න | 2 0 34 |
| 36 | එම | 1 1 17 |
| 37 | —දියපාර | 0 0 18 |
| 38 | කුරුදියතැන්න | 0 2 11 |
| 39 | එම | 3 0 23 |
| 40 | —දියපාර | 0 0 2 3 |
| 41 | කුරුදියතැන්න | 0 1 17 |
| 42 | —දියපාර | 0 0 23 |
| 43 | කුරුදියතැන්න | 0 1 23 |
| 44 | —දියපාර | 0 0 24 |
| 45 | කුරුදියතැන්න | 0 2 36 |
| 46 | —දියපාර | 0 0 22 |
| 47 | කුරුදියතැන්න | 0 0 18 |
| 50 | —ඇල | 0 0 8 |
| 51 | පනානෙකමත (කමත) | 0 0 33 |
| 52 | කුරුදියතැන්න සහ ඇදිරිබැද්ද | 41 1 9 |
| 53 | —ගල | 0 2 2 |
| 54 | —දියපාර | 0 1 12 |
| 55 | —දියපාර | 0 0 34 |
| 56 | —පහාලේ | 0 3 4 |
| 57 | —දියපාර | 0 0 35 |
| 58 | —දියපාර | 0 0 31 |
| 58½ | —දියපාර | 0 0 2 |
| 59 | කුරුදියතැන්න සහ ඇදිරිබැද්ද | 97 0 37 |
| 60 | ලීනියහේ න | 16 0 38 |
| 61 | කුරුදියතැන්න | 1 0 26 |
| 62 | ලීනියහේ න | 14 3 16 |
| 63 | ඉහකැටිය | 35 2 0 |
| 64 | —දියපාර | 0 3 9 |
| 65 | —දියපාර | 1 0 39 |
| 66 | ගන්තොට | 5 2 19 |
| 67 | —දියපාර | 0 1 29 |

(නුවරඑළිය නි. නි. 1—1956)

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයන්

නිරවුල්කිරීමේ දන්වීමේ අංකය : 3,110 (නුවරඑළිය)

මෙහි පහත සඳහන් උපලෝඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ඇත යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1956 දේ අගෝස්තු මස 3 වැනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණයේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරනු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණයේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1956 දේ ජූලි මස 9 වැනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේ දීය.

ඩී. කේ. අබයරත්න,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරියා.

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරන ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

ඇලකියයුතුයි.—(අ) මෙම ඉඩම් ඇත වැඩිදුර තොරතුරු ඉඩම් නිරවුල්කිරීමේ නිලධාරියාගෙන්ද ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(3) කලුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළයේ පනාගොඩ ගමේ පිහිටි හල්තොට ඕව්ට නමැති ඉඩමක් අ 0, රු 0 ප 212ක් පමණ ප්‍රමාණය ඇති කට්ටිය, ඊට මායිම් —

උතුරට, දකුණට, නැගෙනහිරට සහ බස්නාහිරට හල්තොට ඕව්ට

(4) කලුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළයේ පනාගොඩ ගමේ පිහිටි එලමුල්ල ඕව්ට නමැති ඉඩමක් අ 0, රු 0, ප 194ක් පමණ ප්‍රමාණය ඇති කට්ටිය, ඊට මායිම් —

උතුරට ගත්තොඩ ඕව්ට නමැති ඉඩම, නැගෙනහිරට මහ ඇල, දකුණට එලමුල්ල ඕව්ට නමැති ඉඩම, බස්නාහිරට එලමුල්ල ඕව්ට නමැති ඉඩම

සී පී ද සිල්වා
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය පේ 54 ඇල් 348

1956 මැයි 28 වැනි දින
කොළඹ

1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි.

මුල් සිතියමේ අංක 2,154 දරණ පලාතේ ලොව 4 දරණ කැබැල්ල මැන සහ විස්තර කර තිබෙන නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ උඩහේවාගොට ආදායම් පාලක නිර්වහකවරයාගේ කොට්ඨාශයේ ගහපලාන කෝරළේ ගලඋඩ ගමේ පිහිටි අක්කර 0, රුබි 2, පර්චස් 31 ඇති ගොලවෙල් කන්ද නමැති ඉඩම වේ.

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය පේ/ඇල් ඇල් 8/45/53 (ඇල් 8 604)

1956 ජූලි 2 වැනි දින
කොළඹ

අංකය පේ 55 ට 292/ඇල් 8 4860

ශ්‍රී දිසානායක

1955 ජූලි 30 වැනි දින අංක 10,842 දරණ රජයේ "ගැසට්" පත්‍රයේ 1528 වන පිටුවේ 1955 ජූලි 30 වැනි දින අංක පේ 55 ට 292 යටතේ ප්‍රසිද්ධ කරනු ලැබුවේ 1955 ජූලි 30 වැනි දින ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා විසින් 1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතේ සංශෝධනය කරන ලද 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වන වගන්තිය යටතේ ප්‍රසිද්ධ කරන ලද ප්‍රකාශයෙහි ඉඩම් විස්තරයෙහි පළමුවන පෙළෙහි සඳහන් "වත්තේගම" යන වචනයට මුලින් "කොටසක්" යන වචනය එක් කොට දෙවන පෙළෙහි "අයත්" යන වචනයට පසුව කොමා ලකුණක් ද යොදා මෙසේ කියවනු ලැබේ.

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොට්ඨාශයේ කොටසක් වත්තේගම නගර සභා පිහිටි අයත්, වත්තේගම පිහිටි

අංකය අර්/කීව් 107.

1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින්, 1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි, 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුලික කැබැල්ල අංක 3969 ගම—නාවල

කැබැල්ල: 10.

ඉඩමේ නම නාවල පාරේ වර්පනම් අංක 379 දරණ පරංසියාවත්ත; විස්තරය ලිදැක්, පොල් අතු හෙවිලි ගෙයක්, සාදාගෙන යන තාවකාලික පැලක්, කම්බි වැටක කොටසක් සහිත පොල් ඉඩම; අයිතිම් කියන්නෝ ඒ සී ඉගෙඩි විජේරත්න මහත්මයා, 51, තෝරිස් කැනැල් පාර, මරදන, කොළඹ 10; ඒ. සී. විරසේකර මහතා සහ ඇස්, කේ විරසේකර මෙනෙවිය (බාලවයස්කාරියගේ බලකරු ඒ. සී. විරසේකර මහතා), දෙදෙනාම අංක 22, එඩින්බර්ග් ක්‍රෙස්කෝට්, කොළඹ 7, ප්‍රමාණය අ 2, රු 3, ප. 188.

කැබැල්ල: 11.

ඉඩමේ නම පාර; විස්තරය පාර, අයිතිකම් 'කියන්නෝ' ඒ සී ඉගෙඩි විජේරත්න මහත්මයා, 51, තෝරිස් කැනැල් පාර, මරදන, කොළඹ 10; ඒ. සී. විරසේකර මහතා සහ ඇස්, කේ විරසේකර මෙනෙවිය (බාලවයස්කාරියගේ බලකරු ඒ. සී. විරසේකර මහතා) දෙදෙනාම අංක 22, එඩින්බර්ග් ක්‍රෙස්කෝට්, කොළඹ 7; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 3.9

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 15 වැනි දින පෙරවරු 10 ට කොළඹ කම්බේරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 ජූලි 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධ යෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එහි ඉඩම් ලබාගැනීම ලැබූ වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල වශයෙන් බැඳුණු ආදායම් වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි

යු ඒ ගුණරත්න,
ආණ්ඩුවේ උප ඒජන්ත නැත.

1956 ජූලි 27 වැනි දින
කම්බේරිය, කොළඹ

1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින්, 1954 පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි, 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තරය —

මුල් ප්ලාන් නො ඒ 3,939 ගම—මුකලන් ගමුව සහ අම්බලනමුල්ල

කැබැල්ල: 1.

ඉඩමේ නම තල්ගහවත්ත නොහොත් කැරුවේවැල්ල සහ මැද බොරුපතේ; විස්තරය මුඩු බිම (වගුර), අයිතිකම් කියන්නා බී. ටී ප්‍රනාන්දු, මුකලන් ගමුව, සිදුව; ප්‍රමාණය අ 11, රු. 0, ප. 32.

කැබැල්ල: 2.

ඉඩමේ නම තල්ගහවත්ත නොහොත් කැරුවේවැල්ල සහ මැද බොරුපතේ, විස්තරය මුඩු බිම (වගුර); අයිතිකම් කියන්නා බී ඇම් ඇල් වික්‍රමසිංහ මහත්මයා, සිදුව; ප්‍රමාණය අ 9, රු 2, ප 20

කැබැල්ල 3

ඉඩමේ නම තල්ගහවත්ත නොහොත් කැරුවේවැල්ල සහ මැද බොරුපතේ, විස්තරය මුඩු බිම (වගුර), අයිතිකම් කියන්නා බී පෝල් ප්‍රනාන්දු, කිඹුලපිටිය, මීගමුව, ප්‍රමාණය අ 9, රු 3, ප. 37.

කැබැල්ල: 4.

ඉඩමේ නම තල්ගහවත්ත නොහොත් කැරුවේවැල්ල සහ මැද බොරුපතේ; විස්තරය මුඩු බිම (වගුර); අයිතිකම් කියන්නා බී. පේ පී ප්‍රනාන්දු, අම්බලන්මුල්ල, සිදුව; ප්‍රමාණය අ 10, රු. 3, ප 24

කැබැල්ල: 5.

ඉඩමේ නම තල්ගහවත්ත නොහොත් කැරුවේවැල්ල සහ මැද බොරුපතේ; විස්තරය මුඩු බිම (වගුර), අයිතිකම් කියන්නා බී. වික්‍රමසේන එලාපිස් ප්‍රනාන්දු, බන්බරවත්ත, සිදුව; ප්‍රමාණය අ 18, රු. 0, ප. 1.

කැබැල්ල : 6.

ඉඩමේ නම : තල්ගහවත්ත නොහොත් කැරැව්වේවැල්ල සහ මැද බොරැපනේ ; විස්තරය : මුඩු බිම (වගුර), අවුරුදු 5-10ක් වූ පොල්ගස් ඇති පොල් ඉඩම ; අයිතිකම් කියත්තා : බී. ආම්. ආර්ථ. වික්‍රමසිංහ නෝනාමහත්මිය, සිදුව ; ප්‍රමාණය : අ 15, රු. 0, ප. 35.

කැබැල්ල : 7.

ඉඩමේ නම : තල්ගහවත්ත නොහොත් කැරැව්වේවැල්ල සහ මැද බොරැපනේ ; විස්තරය : මුඩු බිම (වගුර), අගලක කොටසක්, අවුරුදු 2-5 ක් වූද සහ අවුරුදු 25-30ක් වූ පොල්ගස් ඇති පොල් ඉඩම ; අයිතිකම් කියත්තා : බී රොසලින් ප්‍රනාන්දු නෝනා මහත්මිය, පී අම්බෝස් පොත්තේකා මහතා බාදේ, වැලිගම්පිටිය, ජාඇල ; ප්‍රමාණය අ 22, රු. 1, ප. 0.

කැබැල්ල : 8.

ඉඩමේ නම : තල්ගහවත්ත නොහොත් කැරැව්වේවැල්ල සහ මැද බොරැපනේ ; විස්තරය : මුඩු බිම (වගුර), කුඹුරු සහ කමත ; අයිතිකම් කියත්තා : බී. ජේ. පී. ප්‍රනාන්දු, අම්බලන් මුල්ල, සිදුව ; ප්‍රමාණය අ. 11, රු. 3, ප. 33.

කැබැල්ල : 9.

ඉඩමේ නම : තල්ගහවත්ත නොහොත් කැරැව්වේවැල්ල සහ මැද බොරැපනේ ; විස්තරය : මුඩු බිම (වගුර) ; අයිතිකම් කියත්තා : බී ටී ප්‍රනාන්දු, මුකුලන්ගමුව ; ප්‍රමාණය අ. 8, රු. 2, ප. 24.

කැබැල්ල : 10.

ඉඩමේ නම : තල්ගහවත්ත නොහොත් කැරැව්වේවැල්ල සහ මැද බොරැපනේ ; විස්තරය : මුඩු බිම (වගුර), ඇලක් සහ අවුරුදු 5-30ක් වූ පොල්ගස් ඇති පොල් ඉඩම ; අයිතිකම් කියත්තා : බී. පොල් ප්‍රනාන්දු, කිඹුරපිටිය, මීගමුව ; ප්‍රමාණය අ. 19, රු. 3, ප. 23

එකතුව : අ. 137, රු. 2, ප. 29.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් 1956 ජූලි 28 වැනි දින පෙරවරු 10ට කොළඹ කම්පවිටියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 ජූලි 28 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිපතක් දැනුම්දිය යුතුයි.

කේ. ඩී. ආර්. කද්දිසාමනාදන්, ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන.

අංකය : කිම්. බී. 134/මේ 54/පී 434.

1956 ජූලි 28 වැනි දින කම්පවිටිය, කොළඹ.

අංකය : කිම් 208/40 1/2.

1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමසි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව්, 1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි, 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මුල් ජලාත් නො. ඒ 3,034 ගම්—රාවනවත්ත

කැබැල්ල : 40 1/2.

ඉඩමේ නම : මාදන්ගහවත්ත කෙලින් පාදේ පිහිටි වරිපසම් නො. 324 දරණ ඉඩමේ කොටසක් ; විස්තරය : වගානැති ඉඩම අයිතිකම් කියත්තා : බී ටී. ආර්ථ. සේනාරත්න, පැල්මඩිරා ඇවන්චි, බම්බලපිටිය ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 1 03

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 28 වැනි දින පූර්වහා 10ට කොළඹ කම්පවිටියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1956 ජූලි 28 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම් ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිපතක් දැනුම්දිය යුතුයි.

කේ. ඩී. ආර්. කද්දිසාමනාදන්, ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන.

1956 ජූලි 28 වැනි දින කම්පවිටිය, කොළඹ.

1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමසි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව්, 1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි, 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

මුල් ජලාත් නො. ඒ 3,995 ගම්—පිත්තවල සහ වග

කැබැල්ල : 1.

ඉඩමේ නම : කහවගහවත්ත ; විස්තරය : අවුරුදු 5 ක් වූ රඹුටන් ගසක් සහ හොර ගසක් ඇති ඉඩම ; අයිතිකම් කියත්තා : කේ. සලමොන්, ඉරිදිපොල, වග, තුම්මේදර, ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 4.5

කැබැල්ල : 2.

ඉඩමේ නම : පනික්කියගේ පොලොම්විට ; විස්තරය : අවුරුදු 20 ක් වූ රබර් ගස් 3 ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා එච් පී. මර්නේලිස් ප්‍රනාන්දු, ඉරිදිපොල, වග, තුම්මේදර ; ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 13 5

කැබැල්ල : 3.

ඉඩමේ නම : පනික්කියගේ පොලොන්නේ ; විස්තරය : අවුරුදු 5-15 ක් වූ රබර් ගස් 3 ක් සහ අවුරුදු 5 ක් වූ කෝපි පඳුරු 2 ක් ඇති ඉඩම ; අයිතිකම් කියත්තා : බබිලිච්. ඒ. මර්නේලිස් ප්‍රනාන්දු, ඉරිදිපොල, වග, තුම්මේදර ; ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 10.1.

කැබැල්ල : 4.

ඉඩමේ නම : පනික්කියගේ පොලොන්නේ ; විස්තරය : අවුරුදු 15 ක් වූ රබර් ගස් 2 ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා : කේ. සලමොන්, ඉරිදිපොල, වග, තුම්මේදර, ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 23 1

කැබැල්ල : 5.

ඉඩමේ නම : පනික්කියගේ පොලොන්නේ ; විස්තරය : අවුරුදු 3 ක් වූ රබර් ගස් 5 ක් සහ අවුරුදු 20 ක් වූ පොල් ගසක් ඇති ඉඩම ; අයිතිකම් කියත්තා : බබිලිච්. නොසියා, කේ. මැනුවෙල් බාදේ, ඉරිදිපොල, වග, තුම්මේදර ; ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 24 5

කැබැල්ල : 5 1/2.

ඉඩමේ නම : අයර් ඇස්වෙට් ; විස්තරය : වගා නැති රබර් ඉඩම, අයිතිකම් කියත්තා රජය, ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 10 2

කැබැල්ල : 6.

ඉඩමේ නම : අයර් ඇස්වෙට් ; විස්තරය : වගා නැති රබර් ඉඩම සහ මාවත ; අයිතිකම් කියත්තා : සීමාසහිත අයර් ඇස්වෙට් සමාගම, පාදක්ක, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 18.5.

කැබැල්ල : 7.

ඉඩමේ නම : කහවගහවත්ත ; විස්තරය : අවුරුදු 2-3 ක් වූ පුත්තේදේල ගස් 3 ක්, අවුරුදු 5 ක් වූ පුවක් ගස් 4 ක්, අවුරුදු 15 ක් වූ කෝපි පැළ 7 ක්, අවුරුදු 2 ක් වූ නත්තන් ගසක්, අවුරුද්දක් වූ ගත් දෙල් ගසක්, අවුරුද්දක් වූ අඹ පැලකක් සහ කපු පැළ ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා : ආම්. කේ. සුද්දේප්පු, පිත්තවල, වග ; ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 1.6

කැබැල්ල : 8.

ඉඩමේ නම : කහවගහවත්ත, විස්තරය : අවුරුදු 30 ක් වූ පොල් ගසක්, අවුරුදු 5-10 ක් වූ අඹ ගස් 2 ක්, අවුරුදු 20 ක් වූ පුවක් ගස් 6 ක්, අවුරුදු 1-2 ක් වූ පුවක් පැල 5 ක්, අවුරුදු 5-10 ක් වූ කෝපි පැළ 15 ක්, අවුරුදු 8 ක් වූ ඉඹුල් ගසක් සහ මාස 6 ක් වූ නත්තන් ගසක් ඇති ඉඩම ; අයිතිකම් කියත්තා : කේ. පී. ඩලෝ සිංඤ්ඤ, පිත්තවල, වග ; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 4

කැබැල්ල : 9.

ඉඩමේ නම : පන්කොටුව, විස්තරය : දෙනිය ; අයිතිකම් කියත්තා : කේ. පී. දෙත් බැනියල්, පිත්තවල, වග ; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 4

කැබැල්ල : 10.

ඉඩමේ නම : වෙලේකොටුව, විස්තරය : අවුරුදු 15 ක් වූ කෝපි ගස් 16 ක්, අවුරුදු 10 ක් වූ රඹුටන් ගසක් සහ දෙල් ගසක්, අවුරුදු 3-8 ක් වූ අඹ ගස් 3 ක්, අවුරුදු 20 ක් වූ පුවක් ගස් 13 ක්, අවුරුදු 3-15 ක් වූ පොල් ගස් 12 ක්, අවුරුදු 2 ක් වූ කිතුල් ගසක් සහ දෙති ගස් 7 ක්, අවුරුදු 1-3 ක් වූ කෝපි පැළ 8 ක්, අවුරුදු 5-10 ක් වූ රබර් ගස් 7 ක්, අවුරුදු 10-20 ක් වූ පුත්තේදේල ගස් 2 ක්, අවුරුදු 5 ක් වූ අඹරුල්ල ගසක්, අවුරුදු 10 ක් වූ කපු ගසක්, අවුරුදු 2 ක් වූ ජම්බෝල ගසක්, අවුරුදු 10 ක් වූ හික් ගසක්, අවුරුද්දක් වූ නත්තන් ගසක් සහ ගඟුගුබා ගසක් සහ ගම්මිටිස් වැලක් ඇති ඉඩම ; අයිතිකම් කියත්තා : කේ. පී. ආම්ස් සිංඤ්ඤ, පිත්තවල, වග ; ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 22 7.

කැබැල්ල: 11.

ඉඩමේ නම වෙලේකොටුව; විස්තරය අවුරුදු 2ක් වූ රබර් ගස් 2ක් සහ කොස් ගසක්, අවුරුදු 10 ක් වූ කපුරු ගසක් සහ කුරුඳු පදුරක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ඇස්. කේ. සුද්දප්පු, පිත්තවල, වග; අ 0, රු. 0, ප 4.9

කැබැල්ල: 12.

ඉඩමේ නම: වෙලේකොටුව, විස්තරය අවුරුදු 10 ක් වූ කපුරු ගස් 4ක්, කොස් ගසක් සහ ඇලහාර ගසක් ඇති ඉඩම; අයිතිකම් කියත්තා ජේ. ඩී. ඊ. වික්‍රමරත්න, ඉපිරිදපොල, වග, තුම්මේදර; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 13

කැබැල්ල: 13.

ඉඩමේ නම: අළුබෝගහවත්ත; විස්තරය අවුරුදු 15ක් වූ රබර් ගසක්, මහ රක්වු රබර් පැළ 3ක්, අවුරුදු 5ක් වූ හල් ගස් 2 ක් සහ හොර පැළ 5ක් සහ අවුරුදු 5ක් වූ කිතුල් පැළ ගසක් ඇති ඉඩම; අයිතිකම් කියත්තා කේ. පී. චන්ද්‍ර සිංහේ, පිත්තවල, වග; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 3.9.

කැබැල්ල: 14.

ඉඩමේ නම කැලගහවත්ත; විස්තරය අවුරුදු 3ක් වූ රබර් ගස් 6ක්, අඹ ගසක්, හොර ගසක් ඇති ඉඩම; අයිතිකම් කියත්තා: ඇස්. සේනරත් සිංහේ, පිත්තවල, වග; ප්‍රමාණය: අ 0, රු. 0, ප 1.15.

කැබැල්ල: 15.

ඉඩමේ නම කපුරුවදෙනිය, විස්තරය කුඹුර; අයිතිකම් කියත්තා කේ. පී. ආචිඤ්ඤා, පිත්තවල, වග. ප්‍රමාණය අ 0, රු. 0, ප 216

කැබැල්ල: 16.

ඉඩමේ නම: කපුරුවදෙනියේකුඹුරේවත්ත; විස්තරය: අවුරුදු 1-8ක් වූ රබර් ගස් 21ක්, අවුරුදු 15ක් වූ කොස් ගසක්, අවුරුදු 1-5ක් වූ අඹ ගස් 8 ක්, අවුරුදු 1-2 ක් වූ මූරුංගා ගස් 3ක්, නූදුන් ගස් 2ක්, දෙඹ ගස් 11ක්, රබුවන් ගසක්, අවුරුදු 5ක් වූ පුවක් ගසක් සහ දෙති ගසක් සහ උක් ගස් පදුර 2ක් ඇති රබර් ඉඩම, අයිතිකම් කියත්තා කේ. පී. ආචිඤ්ඤා, පිත්තවල, වග, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 17.4

කැබැල්ල: 17.

ඉඩමේ නම කුරුඳුගහවත්ත, විස්තරය අවුරුදු 30 ක් වූ රබර් ගස් 13 ක් ඇති රබර් ඉඩම, අයිතිකම් කියත්තා ඇස්. ඩී. පී. ගුණසේකර, වග, තුම්මේදර, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 30.

කැබැල්ල: 18.

ඉඩමේ නම. මොරකැලේවත්ත; විස්තරය: අවුරුදු 30 ක් වූ රබර් ගස් 57ක් ඇති රබර් ඉඩම; අයිතිකම් කියත්තා ජේ. ඩී. ඊ. වික්‍රමරත්න, වග, තුම්මේදර, ප්‍රමාණය අ. 0, රු. 2, ප 87

කැබැල්ල: 19.

ඉඩමේ නම වහුකොටුවදෙනියේකුඹුර; විස්තරය අවුරුදු 9ක් වූ ගත්දෙල් ගසක් ඇති කුඹුර; අයිතිකම් කියත්තා ජේ. ජේ. ජේ. සිංහේ, ඇලහාරවල, තුම්මේදර, ප්‍රමාණය: අ 0, රු. 0, ප 305

කැබැල්ල: 20.

ඉඩමේ නම මාවරගොඩැල්ල; විස්තරය අවුරුදු 30ක් වූ රබර් ගස් 5ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ජේ. ඩී. ඊ. වික්‍රමරත්න, වග, තුම්මේදර, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 72

කැබැල්ල: 21.

ඉඩමේ නම මොරකැලේ; විස්තරය අවුරුදු 20 ක් වූ රබර් ගස් 3ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා පී. ඒ. සේනරත් සිංහේ, වග, තුම්මේදර, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 66.

කැබැල්ල: 22.

ඉඩමේ නම කහටගහවත්ත; විස්තරය: අවුරුදු 5ක් වූ රබර් පැළ 40ක්, අවුරුදු 7ක් වූ කොස් ගසක්, අවුරුදු 40ක් වූ පොල් ගස් 8ක්, අවුරුදු 8ක් වූ කපුරු ගස් 8ක්, අඹ ගස් 2ක් සහ අවුරුදු 7ක් වූ ඇල හොරලිය ගසක් ඇති ඉඩම; අයිතිකම් කියත්තා කේ. පී. ඇන්. තෝගිස්, පිත්තවල, වග; ප්‍රමාණය අ 0, රු. 0, ප 23.2

කැබැල්ල: 23.

ඉඩමේ නම. කහටගහවත්ත; විස්තරය අවුරුදු 20 ක් වූ රබර් ගස් 26 ක් ඇති රබර් ඉඩම; අයිතිකම් කියත්තා කේ. පී. බිබ්බු සිංහේ, පිත්තවල, වග, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 29.7

කැබැල්ල: 24.

ඉඩමේ නම කහටගහවත්ත; විස්තරය අවුරුදු 30 ක් වූ පොල් ගස් 13ක්, අවුරුදු 25 ක් වූ කොස් ගසක්, අවුරුදු 1-5 ක් වූ පොල් පැළ 3ක්, අවුරුදු 8 ක් වූ දෙල් ගසක්, අවුරුදු 1-10 ක් වූ දෙඹ ගස් 7ක්, අවුරුදු 1.2 ක් වූ දෙති පැළ 2ක්, අවුරුදු 15 ක් වූ නූදුන් ගස් 3ක්, අවුරුදු 10 ක් වූ හල් ගසක්, අවුරුදු 5-10 ක් වූ අඹ ගස් 5ක්, අවුරුදු 2-20 ක් වූ පුවක් ගස් 33 ක්, පුවක් පැළ තව්තක්,

අවුරුදු 2ක් වූ ජම්බු පැළ ගසක්, අවුරුදු 1-4ක් වූ කෝපි පැළ 18ක්, අවුරුදු 2-15 ක් වූ කිතුල් ගස් 2ක්, අවුරුදු 7ක් වූ රබර් ගස් 2ක් සහ අවුරුදු 2ක් වූ රබුවන් පැළ 2ක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා: ජේ. ඩී. බිබ්බු සිංහේ, ඉපිරිදපොල, වග, තුම්මේදර; ප්‍රමාණය: අ 0, රු. 0, ප 22.1

කැබැල්ල: 25.

ඉඩමේ නම. කහටගහවත්ත; විස්තරය අවුරුදු 25 ක් වූ පොල් ගස් 2ක්, අවුරුදු 1-15 ක් වූ පුවක් ගස් 16 ක්, පුවක් තව්තක්, අවුරුදු 10-30 ක් වූ කොස් ගස් 2ක්, අවුරුදු 20 ක් වූ නූදුන් ගසක්, අවුරුදු 2-4ක් වූ කෝපි පැළ 2ක්, අවුරුදු 5ක් වූ ගොඩපොර ගසක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තා ජේ. ඩී. අවුනේරිස්, ඉපිරිදපොල, වග, තුම්මේදර, ප්‍රමාණය: අ 0. රු. 0, ප 31

කැබැල්ල: 26.

ඉඩමේ නම. මකුළුගහවත්ත, විස්තරය අවුරුදු 40 ක් වූ පොල් ගස් 14ක්, අවුරුදු 10 ක් වූ අඹ ගසක්, අවුරුදු 15 ක් වූ දෙඹ ගස් 4ක්, අවුරුදු 10-15 ක් වූ කිතුල් ගස් 2ක්, අවුරුදු 30 ක් වූ පුවක් ගසක්, අවුරුදු 5 ක් වූ පොල් පැළ 28ක්, කොස් පැළ ගසක්, අනෝද ගස් 2ක්, ජම්බු ගසක් සහ කෝපි පැළ 3ක්, අවුරුදු 10 ක් වූ පුනුම්දෙල් ගසක්, ගම්මිරිස් වැල් 3ක් සහ කෙසෙල් පදුර 3 ක් ඇති කුඹුර සහ ඉඩම, අයිතිකම් කියත්තා ඩී. ජේ. විජේසේකර, ඉපිරිදපොල, වග, තුම්මේදර; ප්‍රමාණය අ 0, රු. 1, ප 26

කැබැල්ල: 27.

ඉඩමේ නම හල්පේ ඇස්වෙට්ටි, විස්තරය අවුරුදු 15ක් වූ රබර් ගස් 3ක් සහ පුවක් ගසක් ඇති රබර් ඉඩම; අයිතිකම් කියත්තා. ජෝර්ජ් ජේ. ප්‍රවුට්ටි සහ සමාගම, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු. 0, ප 4.8.

එකතුව: අ. 3, රු. 0, ප. 30.9.

කැබලි 1 සිට 14 දක්වා 1956 සැප්තැම්බර් 25 වැනි දින සිට 930ම කැබලි 15 සිට 27 දක්වා 1956 සැප්තැම්බර් 27 වැනි දින සිට 930ට

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ ඉහත සඳහන් කරනු ලබන දිනවල සහ වේලාවල හෝමාගම තානාප්‍රධානව මේවා සම්බන්ධීය යුතුයි.

තවද 1956 ක් වූ සැප්තැම්බර් 18 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයක් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇති මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

කේ. ඩී. ඇස්. කදිරිගමනාදන්,
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තවරයා.

අංකය කිව් 3/207/ජේ 55 ඇල්ප් 427.

1956 ජූලි 28 වැනි දින
කවිචේරිය, කොළඹ.

මගේ අංකය: ඇල්ප්/ජ/187.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමසි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

බස්නාහිර පළාතේ කදුකර දිස්ත්‍රික්කයේ සානුදර නොටුමුනේ පානුදර නගර සීමාව තුළ පිහිටි උඩහමුල්ල පවිටිය වෙහි නො. 7; උඩහමුල්ල පවිටිය (කොටසක්) මුල් ඒලාන් නො. 3,999, කැබැලි 1 හා 2

කැබැල්ල: 1.

ඉඩමේ නම: කෝන්ගහවත්ත හා කහටගහවත්ත නොහොත් කැටකැලගහවත්ත, ඇසෙස්ට්මත් නො. 2, ගාල්ල පාර; විස්තරය: අවුරුදු 20-40 වයස පොල් ගස් 18, අවුරුදු 5ක් වයසැති ජම්බුගස් 1, අවුරුදු 5ක් වයසැති පේරාගස් 1, සිමෙන්ති බදුමෙන් තනන ලද වැසිකිළි 1ක් ඇති ඉඩම; අයිතිකම් කියත්තා: දෙතිවල වැන්ඩ් පෙදෙසේ නො. 18 පදිංචි ඒ එච්. ගුණතිලක; ප්‍රමාණය: අ 0, රු. 0, ප 36

කැබැල්ල : 2.

ඉඩමේ නම කෝන්ගහවත්ත හා කහටහනවත්ත නොහොත් කැටකැලගහවත්ත, ඇසෙස්ටන් නො. 2 ඒ, ගල්වල පාර, විස්තරය. අවුරුදු 20-40 වයසැති පොල් ගස් 26; අයිතිකම් කියත්තා පානදුරේ කේ ජේ ආර් කුරුල්ල, නීතිඥයා, ප්‍රමාණය අ 0, රු 1, ප 06

එකතුව. අ 0, රු. 1, ප. 36.6.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ඔක්තෝබර් 29 වැනි දින උදේ 10ට පාණ්දුරේ කේ ජේ ආර් මි කන්තෝරුවේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 ඔක්තෝබර් 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඊ. ඇම් ඩී වික්‍රමසිංහ,
ආණ්ඩුවේ උප ඒජන්තයා.

1956 ජූලි 30 වැනි දින
කව්චේරිය, කළුතර.

මගේ අංකය. ඇල්බී 2072—ජේ/එච්ඇල් ජී/1915

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්ත තැන්පත් බී පී ඒ ජේ පී සේනාරත්න වන මම මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—

ඒලතේ අංක ඒ 1463 දරණ මූලික ඒලතය

පහත සඳහන් ඉඩම පිහිටා තිබෙන්නේ මාතර දිස්ත්‍රික්කයේ වැල්ලබව පත්තුව සහ කඩවත්සතර තුළ මැද්දෙවත්ත (කොටසක්) යන ගමෙහිය.

කැබැල්ල : 1.

ඉඩමේ නම කුරුදුවත්ත; විස්තරය අවුරුදු 50ක් වයසැති කොස් ගසක් සහ පොල් ගසක් සහ අවුරුදු 30ක් වයසැති පොල් ගස් 4ක් සහිත ඉඩමක්; අයිතිකම් කියන්නේ. අයි. එච්. ඇම්. අයිබිරුස්, වැල්ල පාර, මාතර, ඇම්. ඇන්. එච්. ඇම් හඩාව, මහ විදිය, මාතර සහ ඒ එච් ඇම් යෙහියා, කච්චේරිය, මාතර; ප්‍රමාණය : අ 0, රු 0, ප 578.

එකතුව : අ. 0, රු. 0, ප. 578.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 27 වැනි දින පෙරවරු 9ට මාතර කව්චේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 අගෝස්තු 27 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන්, එකී ඉඩම ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ඉඩම්වල අයිතිකරුවන් හෝ එම අයිතිකරුවන් විසින් ලියමනකින් බලය දුන් අය හෝ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

බී පී ඒ ජේ පී සේනාරත්න,
ආණ්ඩුවේ ඒජන්තයා.

1956 ජූලි 27 වැනි දින
කව්චේරිය, මාතර.

මා ලියවිල්ලක මගේ අංකය සඳහන් කරන්න
අංකය. ඇල් ඒ/ඒ ඩී/12/54/ජේ 54 ඊ 306.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක්, එනම්, රනස්ගල්ලේ ආණ්ඩුවේ මිශ්‍ර පාඨශාලාව සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව්, 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥා

පණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි, 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

1955 ජනවාරි 21වෙනි දින නො. 10,755 දරණ ලංකාණ්ඩුවේ 'ගැසට්' පත්‍රයේ 1954ජේ දෙසැම්බර් 22 වැනි දින නො. ජේ 54 ඒ 306 දරණ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කවුගමපොල හත්පත්තුවේ යටිතල කෝරළේ රණස්ගල්ල නමැති ගමෙහි පිහිටි නො. 204 දරණ අවසාන ගම් මැනීමේ ශැලැස්මේ පළවෙනි අතිරේකයේ මැන වඩා විස්තරව හැඳින්වෙන පහත සඳහන් බිම් කැබලි ල.

කැබැල්ල : 16.

ඉඩමේ නම ගල් ලිදගාවඉත්තාවත්ත; විස්තරය පොල් ඉඩම, පාඨශාලා ශෝඛනැහිලි දෙකයි, කුස්සියයි, වැසිකිලි දෙකයි, බැඳුම් ලිදයි; අයිතිකම් කියන්නේ. තක්කාවත්තේ රණස්ගල්ලේ ජේ ඒ ජේමිස් සිඤ්ඤෝ සහ ජේ. ඒ මුදියන්සේ යන මහතන්; ප්‍රමාණය : අ. 0, රු. 3, ප 343.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956ගේ ඔක්තෝබර් 8 වැනි දින පෙරවරු 930ට කුරුණෑගල කව්චේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956ගේ ඔක්තෝබර් 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

බී එච් ද සොයිසා,
ආණ්ඩුවේ උප ඒජන්ත යා.

1956 ජූලි 27 වැනි දින
කව්චේරිය, කුරුණෑගල.

අංකය ඇල් අර් 1420

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ සංශෝධිත ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ඒලතේ නො පී පී ඒ 136 ගම—ලේ වාපනික්කියාව

කැබැල්ල : 1.

ඉඩමේ නම පුරුණ වෙල නොහොත් දබගහඉඩම; විස්තරය කුඹුරු ඉඩම, අයිතිකම් කියන්නා පුංචිරාළගේ උක්කුරු, ලේ වාපනික්කියාව, කැබිතියොල්ලාව; ප්‍රමාණය. අ 0, රු 0, ප 336.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියළුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 26 වැනි දින උදේ 10 ට කැබිතියොල්ලාවේ දිස්සන්සරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 ජූලි 26 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

පී දේවේන්ද්‍ර,
ආණ්ඩුවේ උප ඒජන්තයා.

1956 ජූලි 26 වැනි දින
කව්චේරිය, අනුරාධපුරය.

1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ මැද පත්තුවේ හකුළුව නමැති ගම

නොමිලට 18 දරණ අවසාන ගම් සිතියමේ 3වෙනි අතිරේකය

කැබැල්ල : 49.

ඉඩමේ නම පේරකනාර්ත පේරකොරුව; විස්තරය : අවුරුදු 1ක් වයස පොල් පැලයක් ද අවුරුදු 30ක් වයස කොස් ගස් 2ක් ද ඇති හේන සහ ඉඩම; ශ්‍රීං දෙකක් සහ පොල් අතු සෙවිලි කළ මැවියෝන් නැඟු තාවකාලික ගොඩනැගිලි 2ක් ද (ගොඩනැගිලි දෙක සාද තිබෙන්නේ ශ්‍රාම සංවිධාන සමිතිය මගින්) තිබේ, අයිතිකම් කියන්නේ, රත්නපුරේ හකුළුව පදිංචි එච්. ඇම් පියසිරි, වඩ කයෝනියා, ජී කිරිචන්ද්‍ර, ඩී පුංචිමහත්මයා, ඇම් ලොකුමැණිකේ, ගල්ගොඩුව, රද්දල්ලේ පදිංචි ඇම් ජී මැද්දමමැණිකේ, රත්නපුරේ නිරල්ගම රාමනායක මහතා බාපේ ඇම් ජී ජයවර්ධන මැණිකේ; ප්‍රමාණය අ 1, රූ. 1, ප 12

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 සැප්තැම්බර් 18 වැනි දින උදේ 10ට රත්නපුර කම්මේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 සැප්තැම්බර් 11 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන්, එකී ඉඩම ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

සැලකිය යුතුයි — තමාගේ අයිතිය සම්බන්ධ ඇති සියළුම ලියකියවිලි විභාගය පවත්වන වේලාවේදී ඉදිරිපත් කළ යුතුයි.

ජේ ජේ ජී අමර්තනායකම්, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

අංකය ඇල්. ඒ. ඒ/5635
1956 ජූලි 24 වැනි දින
කම්මේරිය, රත්නපුර

1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුවිට කෝරළේ උතුරු උඩ පත්තුවේ බටහොට නමැති ගම—නො 355 දරණ අවසාන ගම්සිතියමේ 2 වෙනි අතිරේකය

කැබැල්ල : 198.

ඉඩමේ නම අළුත්කඩේ වත්ත නොහොත් ගල්කොටුවේ කඩේ වත්ත, විස්තර. ඉඩමක කොටසක් වශයෙන් නැත; අයිතිකම් කියන්නේ කුරුවිට බටහොට පදිංචි කේ. ඒ. පුංචිමහත්මයා, කේ. ඒ. මැතික්රාල, කේ. ඒ. මැතිදිස් සිසිකෝ, කේ. ඒ. පොඩිහාමි, ඩී. ජී. කිරිමැනිකේ, ඩී. ජී. පෝසත්තම් සහ ඇල් පසිලිස්, බලපිටියේ අම්මේරික්කාරාම වාසි පූජ්‍ය බඩලිච්චි සරණංඝ සාමිච්චි, ප්‍රමාණය අ 0, රූ 0, ප. 1.7.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 සැප්තැම්බර් 12 වැනි දින උදේ 10ට රත්නපුර කම්මේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 සැප්තැම්බර් 5 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

සැලකිය යුතුයි—තමාගේ අයිතිය සම්බන්ධ ඇති සියළුම ලියකියවිලි විභාගය පවත්වන වේලාවේදී ඉදිරිපත් කළ යුතුයි.

ජේ ජේ ජී අමර්තනායකම්, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා.

අංකය ඇල්. ඇල්. ඒ 5826.
1956 ජූලි 24 වැනි දින
කම්මේරිය, රත්නපුර.

1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

රත්නපුර දිස්ත්‍රික්කයේ අටකලත් කෝරළේ පත්තීලි පත්තුවේ නුගවෙල—නො 4 දරණ අවසාන ගම් සිතියමේ 3 වැනි අතිරේකය

කැබැල්ල : 4.

ඉඩමේ නම වටගොඩ හේන නොහොත් පල්ලියේගොඩ වත්ත, විස්තරය අවුරුදු 40ක් වයස අඹ ගසක් ද, අවුරුදු 5-15ක් වයස පුවක් ගස් 34ක් ද, අවුරුදු 15-25ක් වයස කොස් ගස් 8ක් ද, අවුරුදු 10-25ක් වයස පොල් ගස් 22ක් ද ඇති ඉඩම, අයිතිකම් කියන්නේ ඇල් පිටියේ ඇල්පිටිය වලව්වේ ඇස්. ඒ අයි ඇලපාත දිසාව, කොටුමුල්ලේ ඇලපාත වලව්වේ ජී. ඩී. ඇලපාත මහතා, කහවත්තේ නුගවෙල වතුයායේ ඇල්. ඇම් ඉලක්කෝන් මහත්මී, පැල්මුල්ලේ සාමරංග පිටියේ ජී. ඇස් ගුණේකර මහත්මී සහ බදුල්ලේ නිවැසි ජී. බී. කඩගහ මහතාගේ උරුමක්කාරයෝ ප්‍රමාණය අ 1, රූ 2, ප 14.7

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 සැප්තැම්බර් 15 වැනි දින උදේ 10ට රත්නපුර කම්මේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 සැප්තැම්බර් 8 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

සැලකිය යුතුයි—තමාගේ අයිතිය සම්බන්ධ ඇති සියළුම ලියකියවිලි විභාගය පවත්වන වේලාවේදී ඉදිරිපත් කළ යුතුයි

ආර්. චිරකෝන්, ඉඩම් ලබාගැනීමේ නිලධාරීවරයා

අංකය ඇල්. ඇල්. ඒ/5773.
1956 ජූලි 24 වැනි දින
කම්මේරිය, රත්නපුර

1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටී.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—

නො 388 දරණ අවසාන ගම් සිතියමේ 3 වැනි අතිරේකය. ගම— රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුවිට කෝරළයේ මලත්තම

කැබැල්ල : 394.

ඉඩමේ නම වේල්පල්ල; විස්තරය. වේල්ල සහ වැරි මාහිය; අයිතිකම් කියන්නේ: කුරුවිට මලත්තම පදිංචි ඇම් ජී රත්රන් හාමි, ඇම් ජී. මොහොරිපිහාමි, ඇම් ජී. පොඩිඅප්පුහාමි, ඇම් ජී. පුංචි මහත්මයා, ඇම් ජී. රත්මැණිකේ, ඇම් ජී. පුංචිමැණිකේ, ඇම් ජී. හීන්මැණිකේ, කරන්ගොඩගේ ජෝනිහාමි, කරන්ගොඩගේ රත්මැණිකේ සහ කරන්ගොඩගේ ඩී.බී.බී.මැණිකේ; ප්‍රමාණය. අ 0, රූ 0, ප 396.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 27 වැනි දින උදේ 10ට රත්නපුර කම්පවිලියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 ජූලි 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිගනීන් දැනුම්දිය යුතුයි

ඈඟුකිය යුතුයි—තමාගේ අයිතිය සම්බන්ධ ඇති සියලු ලියකියවිලි පිසාගල පවත්වන වේලාවේදී ඉදිරිපත් කළ යුතුයි

ජේ. ජේ. ජී අමිත්තනායකම,
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

අංකය ඇල් ඇල් ඒ 5436.
1956 ජූලි 27 වැනි දින
කම්පවිලිය, රත්නපුර

අංකය ඇල් ඇම් 5581

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින්, 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි, 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—

ඒලැන් අංකය : පී. පී. ඒ 834. ගම—කහගල්ල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම 'පැලවත්තේ' නම, කප්පරවල්ලිය, ගුලියාවාහේන; විස්තරය. සවිට ගොඩනැගිලි 1යි, සවිට වැසිකිළි 1යි, සිමෙන්තියෙන් බිඳින ලද ළිං 1යි, පොල්ගස් 88යි, පුවක්ගස් 45යි, අබගස් 1යි, රට දෙල්ගස් 1යි, දෙබම්ගස් 1යි, සහ පුත්තලදෙල්ලගස් 3යි; අයිතිකම් කියත්තෝ: කහගල්ලේ කේ. රත්බණ්ඩා සහ කේ. මැද්දම් බණ්ඩා සහ කහගල්ලේ ගලගොඩහේනේ ඇම් බී.බී. මහත්මයා; ප්‍රමාණය අ 1, රු. 1, ප 362

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 27 වැනි දින පෙරවරු 9.30ට කැගල්ලේ කම්පවිලියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 අගෝස්තු 31 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිගනීන් දැනුම්දිය යුතුයි.

බී අළුවිහාරේ,
ආණ්ඩුවේ ඒජන්ත තැන.

1956 ජූලි 28 වැනි දින
කම්පවිලිය, කැගල්ල.

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින්, 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි, 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනෙන් 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර—

ඒලැන් අංකය පී. පී. ඒ 833. ගම—අමිතිරගල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම හොරගොල්ලේහේන, විස්තරය රබර් සහ මිශ්‍ර වගාව; අයිතිකම් කියත්තෝ රුවන් වැල්ලේ අමිතිරගල පදිංචි පී. ඇන්. ඊ. අමිතිරගල, ටී සුරසියල් සිංහේ, ආර්. ඒ සාපිත් සිංහේ, ඇම්. ඒ. ඒ චුභම් සිංහේ සහ ජී ඇම්. බෙලිත් හේනා, ප්‍රමාණය අ 3, රු. 2, ප 281

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 27 වැනි දින පෙරවරු 10ට අමිතිරගල පාඨශාලාවේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද 1956 අගෝස්තු 30 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවිභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතිව මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලිගනීන් දැනුම්දිය යුතුයි

බී අළුවිහාරේ,
ආණ්ඩුවේ ඒජන්ත තැන

1956 ජූලි 28 වැනි දින
කම්පවිලිය, කැගල්ල.

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් මුදාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය ඇල් ඒ/ඇල් ආර් 8/56/118/ඇල් ආර් 8/ඒ.පී.ඇල් 5777—
ජේ.56. ඇල් 238

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් මුහුණත හෙත්ට ද සොයිසා වන මම, 1954ජේ අංක 39 දරණ (සංශෝධන) ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි, 1950හේ අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ පණනෙන් 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ඈත මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනෙන් අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ඈත අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) 1956 ඔක්තෝබර් 22 වෙනි දින පූර්වහස 9.30ට කුරුණෑගල කම්පවිලියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිලි කීන් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය;
 - (ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1956හේ ඔක්තෝබර් 15 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳව තමාගේ අයිතිවාසිකම්වල සවිභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිලිගනීන් දැනුම් දී සිටිය යුතුයි

බී එච් ද සොයිසා,
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන.

1956 ජූලි 27 වැනි දින
කම්පවිලිය, කුරුණෑගල.

උපලෙඛනය

නො 237 දරණ අවසාන ගම් මැතිමේ දෙවෙනි අතිරේකය,
ගම—මුතුගල

කැබැල්ල: 25.

ඉඩමේ නම අල්ලියගාවවත්ත, විස්තරය පොල් ඉඩම, අයිතිකම් කීයන්තා සිරිපාල සෙනරත්, ගොරකමහින්තවත්ත, කලුගොමුව, ප්‍රමාණය අ 2, රූ 3, ප. 31

කැබැල්ල: 26.

ඉඩමේ නම අල්ලියගාවවත්ත, විස්තරය පොල් ඉඩම, අයිතිකම් කීයන්තා සිරිපාල සෙනරත්, ගොරකමහින්තවත්ත, කලුගොමුව; ප්‍රමාණය අ 0, රූ 0, ප 13.

එකතුව: අ 3, රූ 0, ප. 4.

භූමියක්ද සෑදීම පිණිස බද්දට දෙන ලෙස දෙරටියවේ ග්‍රාම සංවර්ධන සමිතියේ භාරකාරයන් වන දෙරටියවේ පදිංචි ශ්‍රී අරඹිපොල, ආර්. බී. දෙරටියව ගා බී ඇම්. කේ බණ්ඩා යන මේ මහතුන් ඉල්ලා සිටින බැව් මහජනයාට මෙයින් දන්වමි

2 මේ සඳහා දීමට ඉඩම් තිබේ මේ ඉල්ලීම පරිදි ඉඩම කැබැල්ලක් දාණ්ඩුවේ භෞත දේසිවලට යටත් කොට දීමට දාණ්ඩුවේ අදහස තිබේ ඒ තොන්දෝවලින් සමහරක් මෙසේය —

(අ) කාලය අවුරුදු 5යි,

(ආ) බද්ද අවුරුද්දකට රුපියල් 5යි;

(උ) බදු ගන්නා විසින් බද්ද ආරම්භ වන දිනයේ පටන් අවුරුද්දක් ඇතුළතදී මේ ඉඩමේ ග්‍රාම සංවර්ධන සමිති ශාලාවක්ද ජ්‍යෙෂ්ඨ මධ්‍යස්ථානයක්ද ක්‍රීඩා භූමියක්ද කුරුණෑගල දාණ්ඩුවේ ඒජන්තාණායකයන් සිත් ගන්නා පරිද්දෙන් සෑදවිය යුතුය,

(ඵ) බදු ගන්නා විසින් මේ ඉඩම ග්‍රාම සංවර්ධන සමිති ශාලාවක්ද ජ්‍යෙෂ්ඨ මධ්‍යස්ථානයක්ද, ක්‍රීඩා භූමියක්ද වශයෙන්ම පැවිච්චි කළ යුතුය අන් කිසි කටයුත්තකට පාවිච්චි නොකළ යුතුය

3 මේ ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට සාහෙක හේදු ලියා මෙහි සඳහන් දිනයේ පටන් සුමාන හයක් ඇතුළතදී මා වෙත උද්දිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම පරිදි මේ බද්ද දෙන්නට.

බබ්ලිච් බබ්ලිච්, ජ් මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස්වරයා වෙතුවට

1956 අගෝස්තු 3 වැනි දින
කොළඹ.

ඉඩම් පිළිබඳ විවිධ නිවේදන

අංකය: ඇල්. ඇස්. 3570

දාණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ (1948 වේ) රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැලඹවිලි හත්පත්තුවේ දෙරටියව නම් ගමේ පිහිටියවූද 7,746 වැනි මුල් පිඹුරයට ඇතුළත්වූද 1 වැනි බිම් කට්ටියෙන් අක්කර දෙකක් පමණවූ දාණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් ග්‍රාම සංවර්ධන සමිති ශාලාවක්ද ජ්‍යෙෂ්ඨ මධ්‍යස්ථානයක්ද ක්‍රීඩා

විශේෂ නිවේදනයයි

මුස්ලිම් අළුත් අවුරුදු දිනය ප්‍රසිද්ධ නිවාඩු දිනයක් වන හෙයින් 1956 අගෝස්තු 10 වැනි දින දරණ රජයේ “ගැසට්” පත්‍රයෙහි පළ කිරීම සඳහා එවන සියලුම දන්වීම් සහ ප්‍රකාශන 1956 අගෝස්තු 6 වැනි සඳු දින පස්වරු 4ට ප්‍රථම රජයේ මුද්‍රණාලයට ලැබෙන්නට සලස්වන මෙන් මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි.

1956 ජූලි 25 වැනි දින
රජයේ මුද්‍රණාලය, කොළඹ 3.

බර්නාඩ් ද සිල්වා,
දාණ්ඩුවේ මුද්‍රණාලයාධිපති.

பகுதி III—காணிகள்

காணி நிர்ணய முன்னறிவித்தலைக்குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,109 (நுவரெலிய)

இதேநேரத்திற்குமே அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தகக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 3 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்ட வரக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்தில் செய்ய வேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 9 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

பி. கே. அபயரத்ன.

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்.

**மேற்காணும் அறிவித்தலினப்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெப்பிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தார் மூலம் அவைகளின் அளவைப்படல்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாததரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அங்காணிகளுக்குள்ள உரித்தா மென்பதை அறிந்துகொள்ள

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை

அட்டவணை

மத்திய மாகாணம், நுவரெலிய டிஸ்ட்ரிக்ட், உட்கொண்டெனாட்டப் பகுதியைச் சேர்ந்த கங்கப்பலாத்த கோளையிலுள்ள கல்உட (ஓர்பாகம்) கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகளை இக் காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன

வடக்கு மஹவெலி கங்கயின ஓர் பாகம் (கண்டி டிஸ்ட்ரிக்ட்கின் எல்லை), கீழ்க்கு பெலிஹால் ஓய்வின ஓர் பாகம் (வலபநே பகுதியின் எல்லை), தெற்கு அருவியின ஓர் பாகம் (ஹப்பாவற் ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை) ஹப்பாவற் (ஓர் பாகம்) இனதும் கல்உட (ஓர் பாகம்) இனதும் கிராமங்களின் எல்லைகள், மேற்கு கல்உட (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை

இலங்கையளவை கிராமப்படம் இல 113

| காணித் துண்டு | காணியின் பெயர் | விசாலம் ஏ று ப |
|---------------|---|----------------|
| 1 | பட்டதெகநதற (அருவி) | 4 0 08 |
| 2½ | கநேகொட (கைவிடப்பட்ட ரோட்டும் சேமிப்பும்) | 0 0 05 |
| 3 | —அடிப்பாலை | 0 0 17 |
| 4 | கனதொட்டாய, பல்லே கனதொட்டாய, நெலிபெல்ல சொதியகொட்டுவ, தெமொத்த (ஆற்றுக்காண சேமிப்பு) | 20 3 22 |
| 5 | —அடிப்பாலை | 0 0 29 |
| 6 | நெலிபெல்ல, பல்லேகனதொட்டாய, கனதொட்டாய, இஹகெட்டிய, அனதற்கஹமூலஜேன, குருடியதென | 151 2 19 |
| 7 | —அருவி | 0 1 35 |
| 8 | மஹவெலிகங்க (அருவி) (அரைவாசி விசாலம்) | 29 3 24 |
| 9 | தெமொத்த, நெலிபெல்ல | 39 0 38 |
| 10 | பெலிஹால் ஓய் (அருவி) (அரைவாசி விசாலம்) | 13 1 10 |
| 11 | நெலிபெல்ல | 5 0 22 |
| 12 | ஷே (நெலிபெல்ல திரிகோண அளவை குறிப்புல்தானத்தகக் கொண்டது) | 0 0 31 |
| 13 | —கிராமச்சங்கப்பாலை | 2 1 13 |
| 14 | இஹகெட்டிய | 5 3 37 |
| 14½ | —அடிப்பாலை | 0 0 03 |
| 15 | —அருவி | 0 0 10 |
| 16 | —அருவி | 0 0 01 |

| காணித் துண்டு. | காணியின் பெயர். | விசாலம், ஏ று. ப |
|----------------|---|------------------|
| 17 | கநேகொட (கிராமச்சங்கப் பாலைபுடன் சேமிப்பு) | 0 2 03 |
| 18 | —அடிப்பாலை | 0 0 01 |
| 21 | பனடித்த மூலலே கந்தற (அருவி) | 0 2 23 |
| 22 | —கிராமச்சங்கப் பாலை | 0 1 35 |
| 23 | கநேகொட (கிராமச்சங்கப் பாலைபுடன் சேமிப்பு) | 0 2 09 |
| 25 | ஷே (அருவியுடன் சேமிப்பு) | 2 3 31 |
| 26 | பல்லேகெட்டிய | 31 1 38 |
| 27 | இஹகெட்டிய, அந்தற்கஹமூலஜேன, லீனியஜேன யாய | 31 2 23 |
| 28 | அந்தற்கஹமூலஜேன | 10 3 18 |
| 28½ | —கிராமச்சங்கப் பாலை | 1 2 00 |
| 29 | அந்தற்கஹமூலமூகலான | 1 2 04 |
| 30 | —அருவி | 3 1 00 |
| 31 | குருடியதென | 3 2 07 |
| 32 | —கிராமச்சங்கப்பாலை | 1 2 23 |
| 33 | குருடியதென | 3 1 38 |
| 34 | —அருவி | 0 2 28 |
| 35 | குருடியதென | 2 0 34 |
| 36 | ஷே | 1 1 17 |
| 37 | —அருவி | 0 0 18 |
| 38 | குருடியதென | 0 2 11 |
| 39 | ஷே | 3 0 23 |
| 40 | —அருவி | 0 2 03 |
| 41 | குருடியதென | 0 1 17 |
| 42 | —அருவி | 0 0 23 |
| 43 | குருடியதென | 0 1 23 |
| 44 | —அருவி | 0 0 24 |
| 45 | குருடியதென | 0 2 36 |
| 46 | —அருவி | 0 0 22 |
| 47 | குருடியதென | 0 0 18 |
| 50 | —வாயக்கால் | 0 0 08 |
| 51 | பனூநேகமந (கழம்) | 0 0 33 |
| 52 | குருடியதென, எந்திரிபெத்த | 41 1 09 |
| 53 | —கற்பாறை | 0 2 02 |
| 54 | —அருவி | 0 1 12 |
| 55 | —ஷே | 0 0 34 |
| 56 | —பள்ளம் | 0 3 04 |
| 57 | —அருவி | 0 0 35 |
| 58 | —ஷே | 0 0 31 |
| 58½ | —ஷே | 0 0 02 |
| 59 | குருதியதென, எந்திரிபெத்த | 97 0 37 |
| 60 | லீனியஜேன | 16 0 38 |
| 61 | குருதியதென | 1 0 26 |
| 62 | லீனியஜேன | 14 3 16 |
| 63 | இஹகெட்டிய | 35 2 00 |
| 64 | —அருவி | 0 3 09 |
| 65 | —ஷே | 1 0 39 |
| 66 | கநேகொட | 5 2 19 |
| 67 | —அருவி | 0 1 39 |

மொத்தம் 595 0 17

(நுவரெலிய நி 1—1956)

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 3,110 (நுவரெலிய)

இதேநேரத்திற்குமே அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோந்தகக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1956 ம ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 3 ந தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்ட வரக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்தில் செய்ய வேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1956 ம ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 9 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

பி. கே. அபயரத்ன

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்.

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித் துறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்கள் தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும், குறிப்பு—(உ) இக்காணிக்கப்பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்த ரிட்மும் அவைகளின் அளவைப்பட்டங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிக்கொவற்றிலேமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தா மென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அனைத்திருக்கும் அட்டவணை யில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், நுவரெலிய டிஸ்ட்ரிக்ட், உட்கொலுவாஹெட்டையச் சேர்ந்த கங்கலபலாதத்திலுள்ள ஹப்பாவற (ஓபாகம்) கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லை கட்குள்ளிருக்கின்றன.

வடக்கு கலஉட (ஓபாகம்) கிராமத்தில் எல்லை, அருவியின் ஓபாகம் (கலஉட (ஓபாகம்) கிராமத்தின் எல்லை), கீழ்க்கு பெலிஹூல ஓயவின பாகம் (வலபநே பகுதியின் எல்லை), தெற்கு ஹப்பாவற (ஓபாகம்) கிராமத்தின் எல்லை; மேற்கு ஹப்பாவற (ஓபாகம்) கிராமத்தின் எல்லை, அருவியின் ஓபாகம் (ஹப்பாவறயினதும் (ஓபாகம்) கலஉட (ஓபாகம்) இன்னும் கிராமங்களின் எல்லைகள்) கலஉட (ஓபாகம்) கிராமத்தின் எல்லை.

| காணித் துண்டு | இவ்வகையளவை கிராமப்படம் இல 414 காணியின் பெயர் | விசாலம் ஏ ரு ப |
|---------------|---|----------------|
| 1 | —அருவி (அரைவாசி விசாலம்) | 0 0 30 |
| 2 | — ஷே | 0 1 2 |
| 3 | — ஷே | 0 0 18 |
| 4 | — ஷே | 0 0 12 |
| 5 | ஹூனுகலே மூகலான, இகிரிவெல்லந்த | 39 0 04 |
| 6 | இகிரிவெல்லந்த, மீகஹயட்டேற | 3 2 34 |
| 7 | —வாயக்கால் (கைவிடப்பட்ட) | 0 0 07 |
| 8 | —அருவி | 0 0 31 |
| 9 | — ஷே | 0 0 38 |
| 10 | ஹூனுகலேமூகலான | 6 1 09 |
| 11 | கரம்பவெல்கடவகேறையாய, ஹூனுகலேயாய, குடு கலேயாய, வெட்டகொலுயாய, நுகத்தண்டாவேறேன | 65 3 23 |

| காணித் துண்டு | காணியின் பெயர் | விசாலம் ஏ ரு ப |
|---------------|--|------------------|
| 12 | —அருவி | 0 0 22 |
| 13 | —கிராமச்சங்க பாதை | 0 3 07 |
| 14 | குடுகலேயாய | 17 2 15 |
| 15 | —அருவி | 1 0 38 |
| 16 | குடுகலேயாய | 8 3 07 |
| 17 | —கிராமச்சங்கபாதை | 0 1 01 |
| 18 | —அருவி | 1 0 09 |
| 19 | வெட்டகொலுயாய | 6 2 11 |
| 20 | —அருவி | 0 0 32 |
| 21 | வெட்டகொலுயாய | 17 3 36 |
| 22 | ஷே | 0 0 18 |
| 23 | —கிராமச்சங்க பாதை | 0 1 29 |
| 24 | —அருவி | 0 0 17 |
| 25 | வெட்டகொலுயாய | 5 1 12 |
| 26 | ஷே, குடுகலேயாய | 6 0 39 |
| 27 | கலவெல கெட்டியே கந்தற (அருவி) | 2 0 25 |
| 28 | கூம்பிவெல்கொடேறேன, வெட்டகொலுயாய, மெத லந்த, கமமலுகஹமுலேறேன, கல்கொடரேவே றேன, தறரெகுமபுறேறேன, அமபகஹமுல றேன, மெதலந்தேறேன | 69 0 00 |
| 29 | பெலிஹூலுய (அருவி-அரைவாசி விசாலம்) | 17 2 29 |
| 30 | ஹவடியாயமுலலேகுமபுற (பெலிஹூலுயவுடன சேமிப்பு) | 0 1 05 |
| 31 | ஷே (ஷே) | 0 0 09 |
| 33 | கொஹொமபகஹமுல்கமத (கமம்) | 0 0 08 |
| 35 | —வாயக்கால் | 0 0 38 |
| 37 | —அருவி | 1 0 27 |
| 38 | —அடிப்பாதை | 0 0 27 |
| 39 | —கிராமச்சங்கபாதை | 0 2 12 |
| 40 | மெதலந்தேறேன, மெதலந்த, கலேறேன, கல கொடரேவேறேன | 42 1 21 |
| 41 | —அருவி | 0 1 23 |
| 42 | —அடிப்பாதை | 0 0 03 |
| 43 | கெத்தனகந்தற, புலக்கெட்டியே, கந்தற (அருவிகள்) | 1 2 22 |
| 44 | —கிராமச்சங்கபாதை | 0 1 00 |
| 45 | மெதலந்த; கல்கொடரேவேறேன | 5 1 15 |
| 46 | பெலிஹூலுய (அருவி) | 3 3 24 |
| 47 | —வாயக்கால் | 0 0 16 |
| 49 | வார்ட்மெதியிய | 1 0 10 |
| 50 | ஷே | 0 2 03 |
| | | மொத்தம் 327 3 18 |

(நுவரெலிய தி. உ 2—1956)

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின யடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாஸல் பேசிவல உ சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சீ பி டி சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம ஐரோ மீ 28 ந உ

மாகாண அலுவலர் டி.லி.சு. எசு.என்.இன் இலக்கம் LH/A 886
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்.
J/LLD/2467

காணியின் விபரம்

(1) கருத்துரை மாவட்டத்தில், பஸ்துன கோரூனை மேற்கில், பகால நாபொடையிலுள்ள ஹிரிகுமபுற எனலும் காணியின், 12 0 பேச விசாலமான, பினவரும் எல்லைகளாற சூழப்பட்ட ஒரு பாகம் —

வடக்கில் ஹிரிகுமபுற எனலும் காணியின் ஒரு பாகம், கீழ்க்கில் மெத்த குமபுற எனலும் காணி, தெற்கில் மல்லவராய எனலும் ரப்பாக காணி, மேற்கில் மஹா-எலை,

(2) கருத்துரை மாவட்டத்தில் பஸ்துன கோரூனை மேற்கில் பகால நாபொடையிலுள்ள மெத்தகுமபுற எனலும் காணியின் 14 0 பேச விசாலமான, பினவரும் எல்லைகளாற சூழப்பட்ட ஒரு பாகம்

வடக்கிலும் கீழ்க்கிலும் . மெத்தகுமபுற எனலும் காணியின் பாகங்கள, தெற்கில் மல்லவராய எனலும் ரப்பாக காணி, மேற்கில் ஹிரிகுமபுற எனலும் காணி

(3) கருத்துரை மாவட்டத்தில், பஸ்துன கோரூனை மேற்கில், பகால நாபொடையிலுள்ள ஹிரிகுமபுற எனலும் காணியின் 08 0 பேச விசாலமான, பினவரும் எல்லைகளாற சூழப்பட்ட ஒரு பாகம் —

வடக்கிலும் மேற்கிலும் ஹிரிகுமபுற எனலும் காணியின் பாகங்கள், கீழ்க்கில் மகா எலை, தெற்கில் மல்லவராய எனலும் ரப்பாக காணி.

(4) கருத்துரை மாவட்டத்தில், பஸ்துன கோரூனை மேற்கில், பகால நாபொடையிலுள்ள ஹிரிகுமபுற எனலும் காணியின் 16 0 பேச விசாலமான, பினவரும் எல்லைகளாற சூழப்பட்ட ஒரு பாகம் —

வடக்கிலும் கீழ்க்கிலும் ஹிரிகுமபுற எனலும் காணியின் பாகங்கள் ; தெற்கிலும் மேற்கிலும் மல்லவராய எனலும் ரப்பாக காணி.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின யடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும்

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸு பேசிவல் உ சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம ஆர் ஜூலை 28 ந உ

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் .

LH/1134/LH/A/410

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் :
J 54 L 348

காணியின் விபரம்

(1) களுத்தறை மாவட்டத்தில், றைகம கோரூனியில், பணகொடையிலுள்ள கங்கொடவில் ஒவித்தை எனலுங் காணியின், 1 றூட 31 5 பேச விசாலமான பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்ட ஒரு பகுதி —

வடக்கில் : நவத்தேவிய கங்கை ; கிழக்கில் : மஹா எலை , தெற்கில் மெனிகஹாமியினாலும் மறநேரிகினாலும் உரிமை கோரப்படும் நெற் காணிகள் ; மேற்கில் : கிராமச் சங்க ரேட்டு.

(2) களுத்தறை மாவட்டத்தில், றைகம கோரூனியில், பணகொடையிலுள்ள ஹல்தோட ஒவித்தை எனலுங் காணியின், 12 1 பேச விசாலமான பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்ட ஒரு பகுதி :—

வடக்கில் : நவத்தேவிய கங்கை , கிழக்கில் : ரெயோசிகோவினாலும் மறநேரிகினாலும் உரிமை கோரப்படும் ரப்பா காணி ; தெற்கில் S L. பெரேராவிலுள் உரிமை கோரப்படும் வயல்கள் ; மேற்கில் மஹா எலை.

(3) களுத்தறை மாவட்டத்தில், றைகம கோரூனியில் பண கொடையிலுள்ள ஹல்தோட ஒவித்தை எனலுங் காணியின், 24 2 பேச விசாலமான, பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்ட ஒரு பகுதி :—

வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் மேற்கிலும் : ஹல்தோட ஒவித்த எனலுங் காணியாற் சூழப்பட்டது.

(4) களுத்தறை மாவட்டத்தில், றைகம கோரூனியில் பண கொடையிலுள்ள எல்லலை ஒவித்தை எனலுங் காணியின் 19 4 பேச விசாலமான, பின்வரும் எல்லைகளாற் சூழப்பட்ட ஒரு பகுதி —

வடக்கில் : கங்கொட ஒவித்தை எனலுங் காணி , கிழக்கில் மஹா எலை ; தெற்கில் எல்லலை ஒவித்தை எனலுங் காணி ; மேற்கில் . எல்லலை ஒவித்தை எனலுங் காணி;

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கிழக்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸு பேசிவல் உ சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம ஆர் ஜூலை 28 ந உ

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் :
J/LD/45/53 (LD 604) ,

காணியின் விபரம்

ஹல்தேவிய டிஸ்திரிக், உட்கொடையிலுள்ள பிரிவு அதிகாரியின் பகுதி, கங்கப்பலாத கோரூன், கலஉ கிராமத்திலுள்ளதும் பிரதம படம் A 2154 இல் 4 ம இலக்கத் துண்டுமான கோலவெல்கநத எனலுங் காணியில் ஏ 0, றா 2, ப 31.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கிழக்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :

பிரதமப்படம் இல 8 3,969 இருக்குமிடம்—நாவெலை

துண்டு : 10

காணியின் பெயர் பறங்கியவத்தை வரிமதிப்பு இலக்கம் 379, நாவெலை ரேட்ட. விபரம் ஒரு மண்கிணற்றையும், ஒலையால் வேயப்பட ஒரு மண வீட்டையும், தற்பொழுது கட்டியிருக்கும் ஒரு நிரந்தர மறற் குடிசையையும் கம்பி வேலியின் பகுதியையும் கொண்ட தென்னந் தோட்டம் உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஏ. சி. ஹ விஜயரட்னி, 51, நொறில் கலை ரேட்ட, மருதானை, கொழும்பு, 10, ஏ. சி வீர சேகராவும் செல்வி எல் கே வீரசேகராவும் (பிராயப்பாதவன் பாதுகாவலன்) இருவரும், இல 22, எடினபேக கிறசென், கொழும்பு 7, விசாலம் . ஏ. 2, றா 3, ப. 18 8

துண்டு 11

காணியின் பெயர் : பாதை விபரம் பாதை உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி ஏ. வி ஹ விஜயரட்னி, 51, நொறில் கலை ரேட்ட, மருதானை, கொழும்பு 10, ஏ. சி. வீரசேகராவும், செல்வி எல் கே வீரசேகராவும் (பிராயப்பாதவரின பாதுகாவலன்) இருவரும் இல 22, எடினபேக கிறசென், கொழும்பு. விசாலம் ஏ. 0, றா 0, ப 3 9

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராலுமாக 1956 ம ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ந் திகதி கால 10 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு செப்டெம்பர் மாதம் 1 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

யு ஏ குணரடன்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு.

கொழும்புக் கச்சேரி,
1956 ம ஆர் ஜூலை 27 ந உ.

QB 3/207/J 55 LG 427.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கிழக்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இலக்கம் A 3,995—கிராமம்—வக்க,

(1) துண்டுகள் 1 ல இருந்து 14 வரைக்கும் 1956 ம ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ந் திகதி கால 9 30 மணிக் கு

(2) துண்டுகள் 15 லிருந்து 27 வரைக்கும் 1956 ம ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ந் திகதி கால 9 30 மணிக் கு

துண்டு . 1.

காணியின் பெயர் . கஹற்கஹுவத்த விபரம் 5 வருஷஞ்சென்ற 1 றமபட்டான, 1 ஹொற்றமங்களும் உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் கே சொலமன், இறிடபொல், வக்க, துனமொதற். விசாலம் . ஏ 0, றா 0, ப 4 5

துண்டு . 2

காணியின் பெயர் பணிக்கிசெபொல் ஒவிறற் விபரம் 20 வருஷஞ்சென்ற 3 றப்பா மரங்கள உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ; ஏச பி மாதேவில பொனாந்து, இறிடபொல், வக்க, துனமொதற் விசாலம் ஏ. 0, றா 0, பே 13 5

துண்டு : 3.

காணியின் பெயர் பணிக்கிசெபொல்வத்த விபரம் . 5 வருஷஞ்சென்ற 2 கோப்பிபற்றைகளும், 5-15 வருஷஞ்சென்ற 3 றப்பாமரங்களும் உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் : டபிளயு ஏ மாதியு பெரேரா, இறிடபொல், வக்க, துனமொதற் விசாலம் ஏ 0 றா 0, ப. 10 1

துண்டு 4 .

காணியின் பெயர் பணிக்கிசெபொல்வத்த. விபரம் . 15 வருஷஞ்சென்ற 2 றப்பா மரங்கள் உள்ள ரப்பாத தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் கே சொலமன் இறிடபொல்வக்க, துனமொதற் விசாலம் . ஏ 0, றா 0, ப 23 1

துண்டு 5.

காணியின் பெயர் பணிக்ஷிகேபோல் விபரம் 20 வருஷஞ்சென்ற ஒரு தென்கிழக்கு, 3 வருஷஞ்சென்ற ரப்பா மரங்கள் உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் டபிளவு நொய்யா மேற்பாத்த கே. மனு வல், இரிடப்பால், வக்க, துனமோதற, விசாலம் ஏ 0, ரூ 0, ப 24 5

துண்டு 5 1/2

காணியின் பெயர் அயர் எஸ்தேற விபரம்: ரப்பா (பயிர் செய்ய வில்லை) உரித்தாளியின் பெயர் முடிக்குரியது விசாலம் ஏ 0, ரூ 0, ப. 10 2.

துண்டு 6

காணியின் பெயர்: அயர் எஸ்தேற விபரம்: ரப்பரும் பாதையும் உரிமை கேட்பவரின் பெயர் அயர் எஸ்தேற அடைகொம்பனி லிமிடெட் பாதகக. விசாலம்: ஏ 0, ரூ 0, ப. 18.5

துண்டு 7.

காணியின் பெயர் கஹற்கஹுவத்த. விபரம் 1 வருஷஞ்சென்ற மா, கண்டல மரம் 2 வருஷஞ்சென்ற 1 நாளை மரம், 15 வருஷஞ்சென்ற 7 கோப்பிமரங்கள், 5 வருஷஞ்சென்ற 4 கழுக்குகள், 2-3 வருஷஞ்சென்ற 3 ஹூமிடெல்ல மரங்கள் உள்ள தோட்டம். உரிமை கேட்பவரின் பெயர் எம். கே. சுத்தப்படி, பிள்ளவல், வக்க விசாலம்: ஏ. 0, ரூ. 0, பெ. 1 6.

துண்டு 8.

காணியின் பெயர் கஹற்கஹுவத்த. விபரம் 30 வருஷஞ்சென்ற 1 தென்கி, 5-10 வருஷஞ்சென்ற 2 மா, 20 வருஷஞ்சென்ற 6 கழுக்கு, 1-2 வருஷஞ்சென்ற 5 கழுக்குகளும், 5-10 வருஷஞ்சென்ற 15 கோப்பிமரங்கள், 8 வருஷஞ்சென்ற ஒரு இமபுள மரம், 6 மாதஞ்சென்ற 1 நாளை கன்று உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் கே. பி. சாலோசிகுதோ, பிள்ளவல், வக்க. விசாலம். ஏ. 0, ரூ 0, ப. 4.

துண்டு 9.

காணியின் பெயர் பன்கொடலே. விபரம் டெனியா உரிமை கேட்பவரின் பெயர் கே. பி. டொனடனியல், பிள்ளவல், வக்க விசாலம் ஏ 0, ரூ. 0, ப 4

துண்டு 10.

காணியின் பெயர் வெல்கொற்றுவு விபரம்: 15 வருஷஞ்சென்ற 16 பலா, 10 வருஷஞ்சென்ற 1 நம்புட்டான மரம், 1 ராப்பலாமரம், 3-8 வருஷஞ்சென்ற 3 மாமரங்கள், 20 வருஷஞ்சென்ற 13 கழுக்குகள் 3-15 வருஷஞ்சென்ற 12 தென்கிள்கள், 2 வருஷஞ்சென்ற 7 இலுமிச்சையும், 1 கிததுலமரங்களும், 1-3 வருஷஞ்சென்ற 8 கோப்பி மரங்களும், 5-10 வருஷஞ்சென்ற 7 ரப்பா மரங்களும், 10-20 வருஷஞ்சென்ற 2 ஹூமிடெல்லமரங்களும், 5 வருஷஞ்சென்ற 1 எம்பெறலொ மரமும், 10 வருஷஞ்சென்ற 1 கஜூ, 2 வருஷஞ்சென்ற 1 யம்போல மரமும், 10 வருஷஞ்சென்ற 1 ஹிகமரம், 1 வருஷஞ்சென்ற 1 நாளை 1 கடுகலமரங்களும் உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் கே. பி. அலிசிகுதோ, பிள்ளவல், வக்க. விசாலம் ஏ 0, ரூ 0, ப 22 7.

துண்டு 11

காணியின் பெயர் வெல்கொற்றுவு. விபரம் 2 வருஷஞ்சென்ற 2 ரப்பா, 1 பலா, 10 வருஷஞ்சென்ற 1 கஜூ, 1 கறுவாபற்றை உள்ள தோட்டம். உரிமை கேட்பவரின் பெயர் எம். கே. சுத்தப்படி, பிள்ளவல், வக்க. ஏ. 0, ரூ. 0, ப 4 9.

துண்டு 12

காணியின் பெயர் வெல்கொற்றுவு விபரம் 10 வருஷஞ்சென்ற 1 எல்ஹெறமரம், 1 பலா, 4 கஜூ உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஜே. டி. இ. விக்ரமரத்தின விசாலம் ஏ 0, ரூ 0, ப 13 0

துண்டு 13.

காணியின் பெயர் அலுபோகஹுவத்த விபரம் 15 வருஷஞ்சென்ற 1 ரப்பா மரம், 1 வருஷஞ்சென்ற 3 ரப்பா கன்று, 5 வருஷஞ்சென்ற 2 ஹல், 5 ஹொற மரங்கள், 1 வருஷஞ்சென்ற 1 கிததுலமரம் உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் கே. பி. சலோசிகுதோ, பிள்ளவல், வக்க. விசாலம் ஏ. 0, ரூ 0, ப 3 9.

துண்டு 14

காணியின் பெயர் கெல்கஹுவத்த. விபரம் 3 வருஷஞ்சென்ற 1 ஹொறமரம், 1 மா, 6 ரப்பா மரம் உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர்: எஸ். சேதனசிகுதோ, பிள்ளவல், வக்க. விசாலம் ஏ 0, ரூ. 0, ப 1 5.

துண்டு 15.

காணியின் பெயர் கலுவலேனியா, விபரம் நெல் வயல், உரிமை கேட்பவரின் பெயர் கே. பி. அலிசிகுதோ, பிள்ளவல், வக்க விசாலம்; ஏ 0, ரூ 0, ப. 21 6

துண்டு 16

காணியின் பெயர் கலுவலேனியா, குமபுறவனத்த விசாலம் 1-8 வருஷஞ்சென்ற 21 ரப்பா மரங்கள், 15 வருஷஞ்சென்ற 1 பலா, 1-5 வருஷஞ்சென்ற மா, 1-2 வருஷஞ்சென்ற 1 நம்புட்டான மரம், 11 டொம்ப, 2 நதுன, 5 வருஷஞ்சென்ற 1 எலுமிச்சை, 2 கரும்பு பற்றைகள் உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் கே. பி. அலிசிகுதோ, பிள்ளவல், வக்க, விசாலம் ஏ 0, ரூ 0, ப 17 4

துண்டு 17.

காணியின் பெயர் குருநகஹுவத்த விபரம் 30 வருஷஞ்சென்ற 13 ரப்பா மரங்கள் உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் எஸ். டி. குணசேகர, வக்க, துனமோதற விசாலம் ஏ 0, ரூ 0, ப 30 0

துண்டு 18

காணியின் பெயர் மொற்கெலவத்த விபரம் 30 வருஷஞ்சென்ற 57 ரப்பர் மரங்கள் உரிமை கேட்பவரின் பெயர் ஜே. டி. இ. விக்ரமரத்தின, வக்க, துனமோதற விசாலம் ஏ 0, ரூ 2, ப 8 7.

துண்டு 19.

காணியின் பெயர் வகுக்கொறுவல், டெனியாகும்புற விபரம் 9 வருஷஞ்சென்ற 1 கண்டலமரம் உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஜி. யேமிலசிகுதோ, எலமலவால், துனமோதற, விசாலம் ஏ 0, ரூ 0, ப 30 5

துண்டு 20

காணியின் பெயர் மாவற்கொடல் விபரம் 30 வருஷஞ்சென்ற 5 ரப்பா மரங்கள் உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஜே. டி. விக்ரமரத்தின, வக்க, துனமோதற விசாலம் ஏ 0, ரூ 0, ப 7 2.

துண்டு 21.

காணியின் பெயர் மொற்கெல் விபரம் 20 வருஷஞ்சென்ற 3 ரப்பர் மரங்கள் உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் பி. ஏ. யோசனசிகுதோ, வக்க, துனமோதற விசாலம் ஏ 0, ரூ 0, ப 6 6

துண்டு 22.

காணியின் பெயர் கஹற்கஹுவத்த. விபரம் 5 வருஷஞ்சென்ற 40 ரப்பா கன்றுகள், 7 வருஷஞ்சென்ற 1 பலா, 40 வருஷஞ்சென்ற 8 தென்கிள்கள், 8 வருஷஞ்சென்ற 2 மா, 2 கஜூ, 7 வருஷஞ்சென்ற 1 எலுமிச்சை மரம் உள்ள தோட்டம். உரிமை கேட்பவரின் பெயர் கே. பி. என் தேசிக், பிள்ளவல், வக்க. விசாலம் ஏ 0, ரூ. 0, ப 23 2

துண்டு 23

காணியின் பெயர் கஹற்கஹுவத்த விபரம் 20 வருஷஞ்சென்ற 26 ரப்பாமரங்கள் உள்ள தோட்டம். உரிமை கேட்பவரின் பெயர் கே. பி. பபுசிகுதோ, பிள்ளவல், வக்க. விசாலம் ஏ 0, ரூ 0, ப 29 7.

துண்டு 24.

காணியின் பெயர் கஹற்கஹுவத்த விபரம் 30 வருஷஞ்சென்ற 13 தென்கிள்கள், 25 வருஷஞ்சென்ற 1 பலா, 1-5 வருஷஞ்சென்ற 3 தென்கிள்களும், 8 வருஷஞ்சென்ற 1 ராப்பலா, 1-10 வருஷஞ்சென்ற 7 தோடை, 1-2 வருஷஞ்சென்ற 2 எலுமிச்சை கன்றுகள், 15 வருஷஞ்சென்ற 3 நதுன, 10 வருஷஞ்சென்ற 1 ஹல்மரம், 5-10 வருஷஞ்சென்ற 5 மாமரங்கள், 2-20 வருஷஞ்சென்ற 33 கழுக்குகள், 2 வருஷஞ்சென்ற 1 யம்புமரம், 1-4 வருஷஞ்சென்ற கோப்பிமரங்கள், 2-15 வருஷஞ்சென்ற 2 கிததுலமரம், 7 வருஷம் சென்ற 2 ரப்பா மரங்கள், 2 வருஷஞ்சென்ற 2 நம்புட்டான கன்றுகள் உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஜே. டி. பபுசிகுதோ, இரிடப்பால், வக்க. விசாலம் ஏ 0, ரூ 0, ப 22 1

துண்டு 25

காணியின் பெயர் கஹற்கஹுவத்த விபரம் 25 வருஷஞ்சென்ற 2 தென்கிள்கள், 1-15 வருஷஞ்சென்ற 16 கழுக்குகள், 10-30 வருஷஞ்சென்ற 2 பலா, 20 வருஷஞ்சென்ற 1 நதுன 2-4 வருஷஞ்சென்ற 2 கோப்பிமரங்கள், 5 வருஷஞ்சென்ற 1 கொடப்பொற மரங்கள் உள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஜே. டி. அவனேரிஸ், இரிடப்பால், வக்க விசாலம் ஏ 0, ரூ 0, ப 3 1

துண்டு 26

காணியின் பெயர் மகலுக்கஹுவத்த. விபரம் 40 வருஷஞ்சென்ற 14 தென்கிள்கள், 10 வருஷஞ்சென்ற 1 மாமரங்கள், 15 வருஷஞ்சென்ற 4 தோடைகள் 10-15 வருஷஞ்சென்ற 2 கிததுலமரங்கள், 30 வருஷஞ்சென்ற 1 ராப்பலா, 30 வருஷஞ்சென்ற 1 கழுக்கு, 5 வருஷஞ்சென்ற 1 பலா, 2 அக்கொட மரம், 1 ஜம்பு மரம், 3 கோப்பி மரங்கள், 10 வருஷஞ்சென்ற 1 ஹூமிடெல்ல, 3 மிளகு கன்றுகள், 3 வாழைப்பற்றைகள் உள்ள நெல் வயலும் தோட்டமும் உரிமை கேட்பவரின் பெயர் ஜே. விஜயசேகர, இரிடப்பால், வக்க, துனமோதற விசாலம் ஏ 0, ரூ 1, ப 26.0.

துண்டு 27

காணியின பெயர் : ஹலபே எஸ்தேற விபரம் 15 வருஷஞ்சென்ற 1 கழஞ்சு, 3 நப்பா மரங்கள உள்ள நப்பாத தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் . மெசோஸ் ஜியோசு ஹலபே அன் கொம்பனி, கொழும்பு, விசாலம் எ 0, றா 0, ப 48 மொத்தம் எ 3, றா 0, ப 30 9.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சினர் சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக நேரத்திலும் வாடி வீட்டில் மேற்கூறியிருக்கப்பட்ட திகதியிலும் நேரத்திலும் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிக்காக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

க வீ சி கதிரகாமநாதன்,
கூட்டு உதவி அரசாட்சி ஏசுண்டு

கொழும்புக் கச்சேரி,
1956 ம ஜூலை 28 ந வ.

QB 134/J 55 P 75

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவினையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரதான தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ள விருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 3,939 கிராமங்கள்—முககலங்கமுவ—அம்பலமலை

துண்டு . 1

காணியின் பெயர் தலகஹவத்த அல்லது கரவெவெல்லம், மெட பொறுபன் விபரம் திறந்த உபயோகமற்ற காணி, (சதுப்பு) உரிமை கேட்பவரின் பெயர் பி ரி பொன்னு, முககலங்கமுவ, சீதுவ விசாலம் எ 11, றா 0, ப 32

துண்டு 2.

காணியின் பெயர் தலகஹவத்த அல்லது கரவெவெல்லம் மெட பொறுபன். விபரம் திறந்த உபயோகமற்ற காணி, (சதுப்பு) உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி பி எம் எவ விக்கிரமசிங்கம், சீதுவ விசாலம், எ 9, றா. 2, ப. 20

துண்டு . 3.

காணியின் பெயர் தலகஹவத்த அல்லது கரவெவெல்லம் மெட பொறுபன். விபரம் திறந்த உபயோகமற்ற காணி, (சதுப்பு) உரிமை கேட்பவரின் பெயர் பி போல் பொன்னு, கிம்புலப்பிட்டிய, நீர் கொழும்பு விசாலம் எ 9, றா 3, ப 37

துண்டு : 4.

காணியின் பெயர் தலகஹவத்த அல்லது கரவெவெல்லம் மெட பொறுபன் விபரம் திறந்த உபயோகமற்ற காணி (சதுப்பு) உரிமை கேட்பவரின் பெயர் பி ஜே பி பொன்னு, அம்பலமலை, சீதுவ விசாலம் எ 10, றா 3, ப 24

துண்டு : 5.

காணியின் பெயர் தலகஹவத்த அல்லது கரவெவெல்லம், மெட பொறுபன். விபரம் . திறந்த உபயோகமற்ற காணி (சதுப்பு) உரிமை கேட்பவரின் பெயர் பி வினசனட எலாரிஸ் பொன்னு பண்டாரவத்த சீதுவ. விசாலம் . எ 18, றா 0, ப. 1.

துண்டு : 6.

காணியின் பெயர் தலகஹவத்த அல்லது கரவெவெல்லம் மெட பொறுபன். விபரம் திறந்த உபயோகமற்ற காணி, (சதுப்பு), 5-10 வருஷஞ்சென்ற தென்கைகள் உள்ள தென்னந் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி. பி. எம் எப் விக்கிரம் சிங்கம், சீதுவ விசாலம் எ 15, றா. 0, ப 35

துண்டு : 7.

காணியின் பெயர் தலகஹவத்த அல்லது கரவெவெல்லம் மெட பொறுபன்; திறந்த உபயோகமற்ற காணி (சதுப்பு) 2-5, வருஷஞ்சென்ற தென்கைகளும் குளியின் பகுதியுள்ள தென்னந் தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி பி ரேசலின் பொன்னு 25/30 மேற்பாத்த திரு: பி. அம்பிரேஸ் பொன்னசேகா, வெலிகம்பிட்டிய, ஜாயெல் விசாலம் . எ 22, றா 1, ப 0

துண்டு 8

காணியின் பெயர் தலகஹவத்த அல்லது கரவெவெல்லம் மெட பொறுபன் விபரம் திறந்த உபயோகமற்ற காணி (சதுப்பு), சூட்டுத் தளம் உள்ள நெல் வயல் உரிமை கேட்பவரின் பெயர் பி யெ பி பொன்னு, அம்பலமலை, சீதுவ- விசாலம் எ 11, றா 3, ப 33

துண்டு 9

காணியின் பெயர் தலகஹவத்த அல்லது கரவெவெல்லம் மெட பொறுபன் விபரம் திறந்த உபயோகமற்ற காணி உரிமை கேட்பவரின் பெயர் பி ரி பொன்னு, முககலங்கமுவ விசாலம் எ 8, றா 2, பொ 24

துண்டு 10

காணியின் பெயர் தலகஹவத்த அல்லது கரவெவெல்லம், மெட பொறுபன் விபரம் (சதுப்பு), 5-30 வருஷஞ்சென்ற தென்கைகள், எவ்வுள்ள தோட்டமும் திறந்த உபயோகமற்ற காணி உரிமை கேட்பவரின் பெயர் பி பொல் பொன்னு, கிம்புலப்பிட்டிய, நீர்கொழும்பு விசாலம் எ 19, றா 3, ப 23 மொத்தம் எ 137, றா 2, ப 29

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சினர் சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1956 ம ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ந திகதி காலை 10 மணிகளுக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும், அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிக்காக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

க வீ சி கதிரகாமநாதன்,
கூட்டு உதவி அரசாட்சி ஏசுண்டு

கொழும்புக் கச்சேரி,
1956 ம ஜூலை 28 ந வ.

QA 208/401

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரதான தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இலக்கம் எ 3,034 கிராமம்—இராவத்தவத்தை.

துண்டு 401.

காணியின் பெயர் மங்காவத்தை-மெயின் வீதியிலுள்ள காணி, காணி இலக்கம் 324 விபரம் வெட்டாநதரை உரிமையாளரின் பெயர் ஓ ரி எவ சேனரதன் பலமேரா அவனியு, பம்பலப்பிட்டியா விசாலம் எ. 0, றா. 0, ப 103.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேச்சினர் சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமுலமாக 1956 ம ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ந திகதி காலை 10 மணிகளுக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிக்காக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

க வீ சி கதிரகாமநாதன்,
கூட்டு உதவி மாகாண அரசாட்சி ஏசுண்டு

கொழும்புக் கச்சேரி,
1956 ம ஜூலை 28 ந வ.

இலக்கம் LH/A 187

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவினையும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பிரதான தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி

கொளளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்ற நேர பண்ணத்தொழில் நிலப்பதிவுக கந்தோரா அமைப்பதற்காகக் கொள்ளப்பட்டிருக்கிறது

அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் செலுத்தப்பட்ட காரியகாரரின் ஒபட்டிடு எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பி பி வீ ஏ ஜே பி. சேனரத்தன,
டிஸ்திரிக அரசாட்சி ஏசனன

ஆரம்பப்பட்ட இலக்கம் A 3,999 ல உள்ள துண்டுகள் 1 ம, 2 ம உடறாமுலப்படடிய (பாகம்) 7 ம வட்டாரம், உடறாமுலப்படடிய மேல மாகாணத்தில், களுத்தறை மாவட்டத்தில். பாணநதுறை தோட்டமுனை யில் பாணநதுறை நகர சபை எல்லைக்குள் உள்ளது.

மாதத்தை கச்சேரி,
1956 ம டிசு ஜூலை 27 ந உ.

துண்டு 1.

காணியின் பெயர் கொங்கஹுவத்தையும், கஹட்டகஹுவத்தையும் அல்லது கெத்தகெலகஹுவத்தை, இறைமதிப்பு இலக்கம் 2, குவாரி ரேட்ட. விபரம்: 20-40 வயது வரையுள்ள 18 தென்கைகளையும், 5 வயதான 1 ஜம்புமரத்தையும், 5 வயதான கொய்யாமரமொன்றையும் 1 கல்லாலான மல்கூடத்தையும் கொண்டுள்ளது உரிமைகோருவாரின் பெயர் ஏ எச் குணத்திலக்க, இல 18, வனடவோட பிளேஸ், தெஹி வளை விசாலம் ஏ 0, று 0, ப 36

இது சம்பந்தமாக கடிதம் வரவோ இது குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும். கு இல LA/BD/12/54/J 54. III 306.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

துண்டு 2

காணியின் பெயர் கொங்கஹுவத்தையும், கஹட்டகஹுவத்தையும் அல்லது கெத்தகெலகஹுவத்தை, இறை மதிப்பு இலக்கம் 2A, குவாரி ரேட்ட விபரம் 20-40 வரையுமான 26 தென்கைகளைக்கொண்ட தெனனந தோட்டம் கொண்டுள்ளது உரிமைகோருபவரின் பெயர் கே ஜே ஆர் குருப்பு, வழக்கறிஞர், எஸ் வர் பாணநதுறை விசாலம் ஏ 0, று 1, ப 06

குற்றைகலை அரசினர் சிங்கள கலவன் பாடசாலை எனலும் ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

மொத்தம்: ஏ 0, று 1, ப 366

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

21 155 ம திகதியின் 10,755 ம இலக்க அரசாங்க கெசெற பத்திரிகை யில் பிரசுரிக்கப்பட்ட 22 12 54 ம திகதிய 7 54 III 306 ம இலக்கப் பிரகடனத்தில் கெளரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்ததுளபடி —

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ந திகதி காலை 10 மணிக்கு பாணநதுறை டி ஆர் ஓ கந்தோரில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியிலே அவர்களுக்குள்ள உடநத்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபற்றி தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ந திகதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

குருணுகலை மாவட்டம், கடுமபொல ஹற்பத்து, யற்றிகஹ கோரலை, றனலைகலை கிராமத்திலுள்ள கீழ்வரும் காணி, 201 ம பிரதம் பட்டத்துக்கு 1 ம இணைப்பம் அளந்து காட்டப்பட்டுள்ளது.

துண்டு . 16.

காணியின் பெயர் கலலினடகாவயின்ன வத்த; உரிமைகாரர்: நக்காவத்த, றனலைகலையிலிருக்கும் திரு J A ஜேயில சிஞ்சோர், திரு J A முடியானச, விசாலம். ஏ 0, று. 3, ப 34 3

ரா எம் டி. விகிரமசிங்கஹ,
டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசனன
களுத்தறை கச்சேரி,
1956 ம டிசு ஜூலை 30 ந உ.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம டிசு ஒக்டோபர் மாதம் 8 ந திகதி காலை 9 30 மணிக்கு குருநாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியின் அவர்களுக்குள்ள உடநத்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபற்றி தொகையையும், அத்தொகை கணிக்கப் பட்ட விபரங்களையும் 1956 ம டிசு ஒக்டோபர் மாதம் 1 ந தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

இல LB 2072/J/HLG/1916
1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும மாதத்தைப் பிரிவு அரசாட்சி ஏசனன பி பி வீ ஏ ஜே பி சேனரத்தன ஆகிய நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பி எச் தெயசார்,
டிஸ்திரிக உதவி அரசாட்சி ஏசனன

ஆரம்பப்பட்ட இல A 1,463

கீழ்க்காணும் காணி, மாதத்தைப் பிரிவு வெல்பொடபத்து நாலுதிர வெட்டில் மெத்தவத்த (பாகம்) என்ற கிராமத்தில் இருக்கின்றது

குருநாகல் கச்சேரி,
1956 ம டிசு ஜூலை 27 ந உ.

துண்டு 1.

காணியின் பெயர் குருநது வத்த; காணியின் விபரம் 50 வருடக்கு சென்ற ஒரு பலா மரமும, ஒரு தென்கை மரமும இன்னும் 30 வருடக்கு சென்ற நானகு தென்கை மரங்களும் உள்ள தோட்டம், உரிமைகேட்பவா ஜே எம் ஜத்தல், பீச ரேட்ட, மாதத்தை, எம் என எச் எம் ஹத்தாத, மெயின் வீதி, மாதத்தை இன்னும் ஏ எச். எம் பெஹியா, கட்ட வீதிய, மாதத்தை, விசாலம் ஏ 0, று 0, ப. 5 78.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பசிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும நான இத்தால் அறிவிக்கின்றேன்

மொத்தம் ஏ. 0, று. 0, ப 5,78.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

P பிளான A 136—லேவபனிக்கியாவ கிராமம்

துண்டு 1

காணியின் பெயர் புரணவெல் அல்லது டம்பக்க இடம், விபரம் நெலவயல், உரித்தாளியின் பெயர் புருசிராலகே உக்குரல், லேவ பனிக்கியாவ கெப்பிறிக் கொள்ளுவவிலுள்ளவா, விசாலம் ஏ 0, று 0, ப 33 6

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம டிசு செப்டம்பர் மாதம் 5 ந தேதி காலை 9 மணிக்கு மாதத்தை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்குள்ள உடநத்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற கான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபற்றி தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம டிசு ஆகஸ்ட் மாதம் 27 ந திகதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக அல்லது மேலே கூறியவற்று தாமே கைஒப்பமிட்டு

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம டிசு புரட்டாதி மாதம் 11 ந தேதி காலை 10 மணிக்கு கெப்பெற்றிக்கொளுவ ஆஸ்பத்திரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநத்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கை களின் விபரங்களையும், நஷ்ட ருபற்றி தொகையையும், அத்தொகை

கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 4 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

ரி. தேவேந்திர
டிஸ்திரிக் அரசாட்சி ஏசனடுககா

அனுராதபுர கச்சேரி,
1956 ம் ஆண்டு ஜூலை 26 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உபபிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

கடைசிக் கிராமப்படம் 355 ன் அநுபந்த இல 2 பதாதோட்ட கிராமம், உப்பத்து வடக்கு, குருவித்தை கோரண, இரத்தினபுரி மாவட்டம்

துண்டு 198.

காணியின் பெயர் : அலுவலகவந்த அல்லது கல்கொடுவ கட்டவந்த ; விபரம் . தோட்டத்தின் ஒரு பகுதி (வேளாண்மை இலவே), உரிமையாளர் களின் பெயர் பதாதோட்ட குருவித்தை சேரந்த கெ. ஏ. புஞ்சி மகாதமயா, கெ. ஏ. மெனிக்கிரால், கெ. ஏ. பொடிகாமி, டி. ஜி. போசத் காமி, எல். பபிலிஸ் மற்றும் டுபுளூ சரணவாணச தீரோ அம்பேறுககாரும், பல்பிட்டியா விசாலம் : ஏ. 0. று 1, ப 0.

மேற்கூறிய காணிக் உரித்துப்பேச்சுநிறு சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராழலமாக 1956 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ந் தேதி முற்பகல் 10 மணிக் இரத்தினபுரிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்கான உடநடைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுமுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுமுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், 1956 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குறிப்பு—எடுத்துக்கொள்ளப்படும் காணிக் உரிமை கோருவோர் விசாரணையின்போது அக்காணியின் சகல உறுதிகளையும் எனனிடம் சமர்ப்பிக்கவேண்டும்

ஜே ஜே ஜி அமிதநாயகம்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

இரத்தினபுரிக் கச்சேரி,
1956 ம் ஆண்டு ஜூலை 24 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உபபிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

கடைசிக் கிராமப்படம் 4 ன் அநுபந்த இல 3, நுகவெல் கிராமம், பாணிப்பத்து, அதக்கலான கோரண, இரத்தினபுரி மாவட்டம்

துண்டு . 4

காணியின் பெயர் : வத்தகொட்டென் அல்லது பாலிய கொடவத்த, விபரம் : தோட்டம், அதில் 20-25 வருட 22 தென்னை மரங்கள், 15-25 வருட 8 பலா மரங்கள், 5-15 வருட 34 கரும்பு மரங்களும் ஒரு 40 வருட மாமரமும் உள்ளன ; உரிமையாளர் : எல். ச. ஜி. இலபாத, எலிபிட்டியா வளவு, எலிபிட்டியா, இ. டி. இலபாத, கொட்டமுல்லா, திருமதி எவ. எம். இலங்கைகோன, நுகவெல் தோட்டம், காகவத்தை, திருமதி இ. எஸ். குணசேகரா, இல 39, கமரங்கிட்டியா, பெலமதுல், மற்றும் பதுணையச் சேரந்த காலு சென்ற ஜி. பி. கட்டுக்க அவர்களின் வாரிசு களும், விசாலம் 1ஏ. 2று, 14.7ப.

மேற்கூறிய காணிக் உரித்துப்பேச்சுநிறு சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராழலமாக 1956 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ந் தேதி மு. ப. 10 மணிக் இரத்தினபுரிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணி

யில் அவர்களுக்கான உடநடைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுமுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுமுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், 1956 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குறிப்பு—எடுத்துக்கொள்ளப்படும் காணிக் உரிமை கோருவோர், விசாரணையின்போது அக்காணிக் குரிய உறுதிகளை எனனிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆர் வீரகோன,

இரத்தினபுரிக் கச்சேரி, காணி எடுத்துக்கொள்ளும் அதிகாரி.
1956 ம் ஆண்டு ஜூலை 24 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உபபிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

கடைசிக் கிராமப்படம் 18 ன் அநுபந்த இல 3—ககமுலா கிராமம், மெட் பத்துவா, நவதுன கோரண, இரத்தினபுரி மாவட்டம்

துண்டு 49.

காணியின் பெயர் பெரகனத்தா பெரகொருத்துவா, விபரம் : சேனை யும் தோட்டமும், அதில் 2 பலா மரங்கள் 30 வருட 1 தென்னங் கன்று 1 வருடம், மற்றும் வேயநத 2 மண வீடுகளும், 2 கிணறுகளும் உள்ளன, உரிமையாளரின் பெயர்கள் . எச். எம். பியசிரி, வை கரே நிரா, ஜி. கிரிபந்து, வி. புஞ்சி மகாதமயா, எம். லொக்கு மெனிக்கா, ககமுலா, இரத்தினபுரி மதமம் மெனிக்க, ராதெல், கல்கொழுவ, ஜயவந்தன் மெனிக்கா, திரு இராமநாயகம், நிறுலகம், இரத்தினபுரி மெல்பாரத்த, இந்த இரண்டு கட்டிடங்களும் கிணறுகளும் கிராம அபிவிருத்தி சங்கத்தால் கட்டப்பட்டவை

மேற்கூறிய காணிக் உரித்துப்பேச்சுநிறு சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராழலமாக 1956 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ந் தேதி மு. ப. 10 மணிக் இரத்தினபுரிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்கான உடநடைகளை தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடுமுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடுமுற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், 1956 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

குறிப்பு—எடுத்துக்கொள்ளப்படும் காணிக் உரிமை கோருவோர் விசாரணையின்போது, அக்காணிக் குரிய உறுதிகளை எனனிடம் சமர்ப்பிக்க வேண்டும்

ஜே ஜே ஜி. அமிதநாயகம்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு.

இரத்தினபுரிக் கச்சேரி,
1956 ம் ஆண்டு ஜூலை 24 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உபபிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

துண்டு 394.

காணியின் பெயர் . வெல்பல் ; விபரம் : அணைக்கட்டும வாய்க்காணும் ; உரிமையாளர்களின் பெயர் : மலப கமதிரிலால்கே ரத்தினகாமி, எம். கமதிரிலால்கே மொகொரிகாமி, வி. பொடி. அபுக்காமி, வி. புஞ்சிமகாத மயா வி. நன்மெனிக்க, வி. புஞ்சிமெனிக்க, வி. கீனமெனிக்க, கரனடு கொட, யோதிகாமி, கரனடுகொட கீனமெனிக்க, கரனடுகொட டி. கி. மெனிக்க மலனகம், குருவித்தை, விசாலம் : ஏ. 0, று 0, ப 3 96.

மேற்கூறிய காணிக் உரித்துப்பேச்சுநிறு சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராழலமாக 1956 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ந் தேதி மு. ப. 10 மணிக்

இரத்தினபுரிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டஈடு தொகையையும், அதை தாக்க கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ந்த திகதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

குறிப்பு—எடுத்துக்கொள்ளப்படும காணிக் கு உரிமை கோருவோர் விசாரணையின்பொழுது அககாணியின் சகல உறுதிகளையும் எண்ணிடம் சமர்ப்பிக்கவேண்டும்

ஜே ஜே ஜி அமிர்தநாயகம்,
டி.ஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனாடு

இரத்தினபுரிக் கச்சேரி,
1956 ம் ஆண்டு ஜூலை 27 ந் உ.

இலக்கம் LM 5542.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உப்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்க கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பட்டம் P. P. A. 833 கிராமம்—அமிதிநிகல்

துணடு 1.

காணியின் பெயர் கொற்கொல்லேறன், விபரம் றப்பரும் தோட்ட மும் (இடையயிர்), உரிமையாளர் பி என இ அமிதிநிகல், ரி சுறபியல் சிங்கோ, ஆர் ஏ. சபின் சிங்கோ, எம் ஏ ஆபிரஹாம் சிங்கோ, ஜி எம். பெனின் நோனூ, அமிதிநிகல், துவனவெல்ல, விசாலம் ஏ 3, று 2, ப 28.1

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ந்த தேதி காலை 10 மணிக் கு அமிதிநிகல் பாட்சாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடு தொகையையும், அதை தாக்க கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ந்த தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டி. அலுவலகர்,
டி.ஸ்திரிக் ஏசனாடு.

கேகாலை கச்சேரி,
1956 ம் ஆண்டு ஜூலை 28 ந் உ.

இலக்கம் LM 5581

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உப்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்க கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பட்டம் P. P. A 834 கிராமம்—காஹகல்

துணடு 1

காணியின் பெயர் பிலவத்தேறன், கப்பறவல்லிய், குலகாவேறன், விபரம்: ஒரு நிரந்தரமற்ற கட்டிடம், நிரந்தர கற்கூசு, கற்சுவர், 88 தொன்ன, 45 பாகு, 1 மா, 2 ராப்பலர், 1 தோடை, 3 வுணுமிதலை மரங்களையுடைய தோட்டம்; உரிமையாளர்: கெ றன்பண்டா, கெ மத்து மயண்டா, காஹகல், எம். டி.கிளி மஹாதமயா, கல்கொட்டேறன் காஹகல்; விசாலம். ஏ 1, று 1, ப 36.2.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமுலமாக 1956 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ந்த திகதி காலை 9.30 மணிக் கு கேகாலை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக

காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ந்த திகதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக, எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

டி. அலுவலகர்,
டி.ஸ்திரிக் அரசாட்சி ஏசனாடு

கேகாலை கச்சேரி,
1956 ம் ஆண்டு ஜூலை 28 ந் உ.

இலக்கம் J 55 T 292/LD 4860

திருத்தம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரியால் 5 9 55 ல பிரகடனம் செய்யப்பட்டு 30 9 55 திகதியின் 10,842 ம் இலக்க அரசாங்க "கெசெற" றில் 1,540 ம் பக்கத்தில. வெளியான J 55 T 292/LD 4860 நம்பரும் 5 9 55 திகதியும் கொண்ட விபரத்தின் 2 ம் வரியில் "எல்லைக்குள்" எனவும் கொல்லிறகு பின்பு "ஓர் பகுதி வருகின்ற" எனவும் சொற்களை பின்வரும் முறையில் வாசிக்கும்படி சேர்த்துக் கொள்ளவும்

"வத்தகம் நகரசபை எல்லைக்குள் ஓர் பகுதி வருகின்ற"

LD 4868

திருத்தம்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் LD 4868 சம்பந்தமாக 1956 ம் ஆண்டின் ஜூன் மாதம் 29 ந்த திகதி இலங்கை அரசாங்க "கெசெற" பத்திரிகையில் III ம் பிரிவில் 908 ம் பக்கத்தில பிரசுரிக்கப்பட்ட அறிவித்தலில் 5 ம் வரியில் PPA எழுத்துகளுக்குப் பின்னாலான "2237" எனவும் இலக்கத்தை நீக்கி, அதற்குப் பதிலாக "2337" இலக்கத்தை சேர்க்கவும். திருத்தத்தின் பிறகு படத்தின் இலக்கம் "PPA 2337" என்று வாசிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்

ஆ த மூத்தி,
டி.ஸ்திரிக் அரசாட்சி ஏசனாடு.

கண்டிக் கச்சேரி,
1956 ம் ஆண்டு ஜூலை 24 ந் உ.

காணி மீட்டற் சட்டம்

இலக்கம் LA/LRO/56/118—LRO/APL 5777/J 56 L 238

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினபடியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்க்குள்ள அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்,

(அ) நோடுக்கமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா முலமாக குருணகல் கச்சேரியில் 1956 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ந்த திகதி காலை 9.30 மணிக் கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அககாணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம், நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடு தொகையையும், அதை தாக்க கணக்கெடுத்த விவரத்தையும், 1956 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ந்த திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும், குருணகல் டி.ஸ்திரிக் கு உதவி எஜென்ற புத்திசார வெள்ளித் தொய்சர் ஆகிய நான் மேற்கொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவினபடியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்

பீ எச் த சொய்சர்,
டி.ஸ்திரிக் உதவி அபிபா.

குருணகல் கச்சேரி,
1956 ம் ஆண்டு ஜூலை 27 ந் உ.

அட்டவணை

237 ம பிரதமப்படதககு 2 ம இணைப்பம் கிராமம்—முதுகல்

துண்டு 25

காணியின பெயர் அல்லியகாவவத்த காணியின விபரம் தெனந தோட்டம் உரிமைகேப்பவரின பெயர் களுகமுவு, கொற்கமடித்தவத்த யிலிருக்கும் சிரிபால் செனரத் விசாலம் ஏ 2 றா 3, ப 31.

துண்டு 26.

காணியின பெயர் அல்லியகாவவத்த காணியின விபரம் தெனந தோட்டம் உரிமைகேப்பவரின பெயர் களுகமுவு, கொற்கமடித்த வத்தயிலிருக்கும் சிரிபால் செனரத் விசாலம். ஏ 0, றா 0, ப 13. மொத்தம் ஏ. 3, றா. 0. ப 04

நாளுவித அறிவித்தல்

L S 3570.

1948 ம ஆண்டின் முடிசுருய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தினகீழ அறிவித்தல்

தொறட்டியாவ கிராமாபிவிருத்திச் சங்கத்தின் நம்பிக்கைப் பொறுப் பாளாகளும் தொறட்டியாவ வாசிகளுமான திருவாளர்கள பி அறம்பே பொல, ஆர். பி. தொறட்டியாவ, டி எம் கே பண்டா என்பவர்கள் குருநாகல் மாவட்டம், வேவுடிலிலி ஹதபத்த, தொறட்டியாவ கிராமத்தில் 7,746 ம ஆரம்பப் படத்தில் 1 ம துண்டிலிருந்து 2 ஏக்கர் விசாலமுள்ள முடிசுருய காணித்துண்டை அதிலே ஓர் கிராமாபிவிருத்திச் சங்க மண்டபமும் ஓர் புடவை நிலையமும் நிறுவுவதற் பொருட்டும் ஓர்

விளையாட்டு மைதானமாகப் பாவிப்பதன் பொருட்டும் குத்தகைகளுக்கு கேட்டு விண்ணப்பித்திருக்கிறோகன் என்று இததால் அறிவித்தல் செய்யப்படுகிறது

2 குறித்த கருமத்தின் பொருட்டு அக்காணி கிடைக்கக் கூடியதா யிருக்கின்றது வீணிய நிபந்தனைகளுடன் பின்வரும் நிபந்தனைகளுக்கு மமைவாகக் குறித்த விண்ணப்பத்தை யேற்றுக்கொண்டு குத்தகை கொடுக்க உத்தேசிக்கப்படுகிறது —

(அ) காலம் 5 ஆண்டுகள்

(ஆ) வாடகை ஆண்டுகு 5 ரூபா

(இ) குத்தகைக் கெடுதலிருப்பவாகள் குத்தகை தொடங்கிய வோராண்டு காலத்திற்கிடையில் குருநாகல் அரசாங்க மாகாணத்திபா திருப் திப்பும் வித்தில. குறித்த காணியிலே ஓர் கிராமாபிவிருத்திச் சங்க மண்டபத்தையும், ஓர் புடவை நிலையத்தையும், ஓர் விளையாட்டு மைதானத்தையும் நிறுவுதல் வேண்டும்

(ஈ) குத்தகைக்காரர் குறித்த காணியை ஓர் கிராமாபிவிருத்திச் சங்க மண்டபத்திற்கும், ஓர் புடவை நிலையத்திற்கும், ஓர் விளையாட்டு மைதானத்துக்குமான இடமாக உபயோகிக்க வேண்டுமேயன்றி வேறெக்கருமத்தின் பொருட்டும் உபயோகிக்கக்கூடாது

3 குறித்த குத்தகையைக் கொடுக்கக்கூடாத்தென்று இதனகத்தூக திகதியிலிருந்து ஆறு வாரங்களுக்கிடையில் தக்க காரணங்கள எழுதநு மூலமாக எளகக்குக் காட்டினன்றி அக்குத்தகை கொடுக்கப்படும

டபிளயு டபிளயு ஜே மெனடியல்,
காணி அதிகாரிககாக.

கொழும்பு,

1956 ம ஓஸ் ஒகறைஸ் 3 ந உ

விளம்பரம்

அரசாங்க விடுமுற்றயாகிய இஸ்லாமிய புது வருடத் தினத்தை முன்னிட்டு, 1956 ம் ஆண்டு ஆவணி (ஒகஸ்) மாதம் 10 ந் திகதி வெளியிடப்படவிருக்கும் அரசாங்க வர்த்தமானப் பத்திரிகையிற் பிரசுரிக் கப்படவேண்டிய சுகல் விளம்பரங்களும், விஞ்ஞாபனங்களும் 1956 ம் ஆண்டு ஆவணி (ஒகஸ்) மாதம் 6 ந் திகதி திங்கட்கிழமை பி.ப. 4 மணி வரையில் அரசாங்க அச்சகத்திற்கு வந்துசேரவேண்டுமென்ப பொது சனங்கட்கு இததால் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க அச்சகம், கொழும்பு,
1956 ம் ஓஸ் ஆடி (ஜூலை) மாதம் 25 ந் உ

பேர்னாட் த சில்வா,
அரசாங்க அச்சகத் தலைவர்.